



நாடு கடந்த

தமிழீழ அரசு

NADU KADANTHA TAMIL EELAM ARASU

சர்வதேச பத்திரிகை

குரல்:01 அரசு:02

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல், நாடு பெரிது என்று வாழ்வோம்

ஒக்டோபர் 09, 2009



**தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்**  
**சிவர்கன், 2008ம் ஆண்டு மார்ச்சுமாதா 2-நாள் தற்போதைய**  
**காலத்தின் தேவை கருத் மீண்டும் இங்கு பரத் செவ்வியல்.**  
**நம்மவர்கள் தற்போது கேட்கின்ற பல கேள்விகளுக்கு பதில்கள்**  
**இங்கே ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றது. வாசித்து**  
**நீங்களும் தெரிவடைந்து கொள்ளுங்கள்.**

## COMMITTEE FOR THE FORMATION OF A Provisional Transnational Government of Tamil Eelam

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு

[www.govtamilleelam.org](http://www.govtamilleelam.org)

[info@govtamilleelam.org](mailto:info@govtamilleelam.org)

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்குழு ஒக்ரோபர் மாதம் 2 ஆம் நாள் தொடக்கம் 4 ஆம் நாள் வரை ஒஸ்லோவில் கூடியது. நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்துவது தொடர்பான நடைமுறைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தது. ஒஸ்லோவில் உள்ள தமிழ் சமூகத்தை ஆலோசனைக் குழு பொதுமேடையில் சந்தித்தது. தனிப்பட்டவர்களோடும் கலந்தாலோசனை செய்தது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கு முதற்படியாக அரசியல்யாப்பு அவைக்கு ஒரு தேர்தலை நடத்த வேண்டும். அரசியல்யாப்பு அவை ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களையும் அனுமதிக்கும் களமாக விளங்கும்.

இந்த ஆலோசனைக் குழு தேர்தல் தொடர்பான நடை முறைகள் பற்றிக் கலந்துரையாடியது. தேர்தலில் போட்டி இருவதற்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கும் குறிப்பிட்ட வயதெல்லை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கும் குறிப்பிட்ட அகவை அடைந்தவர்கள் யார் என்பதையும் அதற்கான சான்றுகள் எவை என்பதையும் பற்றி ஆராயப்பட்டன. அரசியல்யாப்பு அவைக்கு நேரடித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான நெறிமுறை வகுக்கப்படும். வாக்காளர்கள் முன்கூட்டியே பதிவு செய்யவும் பங்குகொள்ளவும் அனுமதிக்கப்படுவர். ஆலோசனைக் குழு அரசியல்யாப்பு அவையில் இருபாலாரும் பிரதிநித்துவம் செய்வது பற்றியும் ஆராய்ந்தது. தேர்தல் பற்றிய திட்டமிடல், கண்காணிப்பு தொடர்பாக உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களை அமர்த்துவதுபற்றிய சாத்தியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நாடளாவிய அடிப்படையில் அமைக்கப்படும் செயற்குழுக்கள் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்கும் அடிப்படை வேலையை மேற்கொள்ளும். இதில், தேர்தலைத் திட்டமிட்டு நடத்துவதற்கு உதவுதல், புலம்பெயர் தமிழர்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் செய்திப் பரம்பல் செய்வது உள்ளடக்கப்படும்.

ஐனியாவில் அமைக்க இருக்கும் நாடு கடந்த அரசின் தலைமைச் செயலகமானது நாடளாவிய செயற்குழுக்களை ஒருங்கிணைக்கவும் மனிதவுரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படும்.

வன்னியில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதவுரிமை நெருக்கடிகள் பற்றி கலந்துரையாடிய ஆலோசனைக் குழு முகாம்களில் தடுத்து

வைக்கப்பட்டுள்ள சிறார்களை அவர்களது குடும்பத்தோடு மீள் சேர்த்து வைக்கவும் பன்னாட்டு மட்டத்தில் அவர்களுக்குரிய பாதுகாப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கும் அதற்குத் தேவையான வழிவகைகள் பற்றியும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் பாடுபடும். அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறார்களின் தரவுகளை ஆவணப்படுத்துவதில் ஆலோசனைக் குழு ஈடுபட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசு நிரந்தரமாக உச்ச சிங்கள மேலாண்மைக்கு கீழ்ப்பட்ட வன்னி வதை முகாம்களில் தொடர்ந்து 300000 தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொடுமையை ஆலோசனைக் குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் இந்த வதைமுகாம்களைப் பா-ர்வையிட செய்தியாளர்களுக்கும் பன்னாட்டு மனிதவுரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இடம் பெயர்த்தோர் தொடர்பான 14 வது கோட்பாடு: சுதந்திரமாக நடமாடும் உரிமையை: உறுதிப்படுத்தும் உரிமைக்கு எதிரானது. இது பன்னாட்டு சட்டத்தின் 13 ஆவது விதியையும் மீறுவதாக உள்ளது.

மேலும் பன்னாட்டு அரசியல் சட்டத்தின் 9 ஆவது 12 ஆவது 14 ஆவது சட்டத்திற்கெதிராக மக்களின் அரசியல் குடியியல் உரிமைகளை மறுப்பதாக நாம் கருதுகின்றோம்.

ஐ.நா சபையின் மனிதவுரிமை ஆணையம் இவ்வுரிமைகள் மீறப்படாதிருப்பதைக் கண்காணிக்கும் பொறுப்புடையது.

அகதி முகாமில் சித்திரவதைக்குள்ளாகியும் கடத்தப்பட்டும் காணாமற் போ-கும் தமிழ் இளைஞர்கள் குறித்து ஐ.நா.சபையின் மனிதவுரிமைக் குழு விசாரணை நடத்த வேண்டும். இப்படியான நடவடிக்கைகள் மனிதவுரிமைகளையும் மானிட நேயத்தையும் மீறும் செயலாகும்.

மனிதவுரிமை மீறல்களைச் செய்த அரசுக்கு வழங்கும் ஐஎஸ்ரி வரிச்சலுகையையும் அனைத்துலக நாணய நிதியம் வழங்கும் கடனையும் முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும் என்று இவ் ஆலோசனைக் குழு கேட்டுக் கொள்கின்றது.

அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் அனை-வரையும் விடுதலை செய்ய அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் அத்துடன் அந்த மக்கள் அனைவரும் அவரவரது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துல சட்ட வரைவுகளின்படி தமிழ் மக்களின் உரிமையை மறுத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துல சமூகம் வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பொதுமக்களது சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களை விடுவிக்கவும் தலையீடு செய்தல் வேண்டும். இது அவர்களது கடமையும் பொறுப்பும் ஆகும். பன்னாட்டு சமூகம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்

**“எங்களை விடுவதற்குள் இல்லையேல் நாங்கள் இங்கு**

**இருக்கப் போகிறோம்”**

சுரமான் இதயங்களே!.....சிறந்தியங்கள்

கூடார்களுக்குள் குழறிக்கொண்டிருக்கும் உயிர்கள் சுரத்தில் ஹி இரத்த சக்தியில் இறங்கி வேறுந்த மரங்களாய்... வேற்று மனிதர்களாய் வாழ்க்கை தொலைத்த விழிகளுக்குள் வெளிச்சம்... பாய்ச்ச ஒன்றாய் சேருங்கள்.....

சுரமில்லா நெஞ்சை எடுத்தெறியுங்கள்... வேறுள்ள மன்கடன் விரைந்துவருங்கள்... நேருள்ள போதே உறவுகளைக் காய்போம்...

வீதிக்கு நீங்கள் இறங்கி வந்தாலே-தங்கள் வீட்டுக்குள் அவர்கள் ஏறிச் செல்ல முடியும்...

இல-360 யுனிவேர்சல் ஹி அவனியில் அமெரிக்க துணைத் தூதரகம் முன்பாக தடைபெறும் தொடர் கவனயீர்ப்பில் உங்கள் குரல்களும் சேர்ந்தும்.

கன்னில் விழுகின்ற துளிகள் துடைப்போம் மன்னில் அவர் வாழ மாற்றங்கள் செய்வோம்.

கனெடிய தமிழ் சமூகம்

UNIFY TO LIBERATE TAMILS  
175 DAYS OF CONTINUOUS  
PROTEST

JOIN US ON  
WEDNESDAY OCTOBER 14TH, 2009  
AT 360 UNIVERSITY AVE.,  
TORONTO

THE FREEDOM OF TAMILS BACK  
HOME IS IN OUR HANDS.

THANK YOU FOR YOUR SUPPORT  
416-418-1654  
HTTP://WWW.CTLNEWS.COM

தாயகம், தேசியம், இறைமை





# நாடு கடந்த தமிழீழ அரசு

சர்வதேச பத்ரிகை

## ஈழத் தமிழர்களின் சனத்தொகைச் சுருக்கம்

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக்குடியரிமை வழங்க வேண்டும் என்ற இக்கோரிக்கையானது ஈழத்தமிழ் மக்களுக்கு எவ்வகையில் சாதக,பாதமானது என்று ஆராயும் போது ஈழத்தமிழ் மக்கள் தங்களது மண்ணை விட்டு வெளியேறுவது பெரும்பான்மையினருடன் ஒப்பிடுகையில் விகிதாசாரத்தில் குறைந்து கொண்டே போகும் காரணிகளில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. விகிதாசாரத்தை (குடிசனத் தொகையை) பொறுத்தே நாட்டின் அபிவிருத்தி,நாடாளுமன்ற உறுப்பினர்தொகைகள்,பண ஒதுக்கல்கள் கையாளப்படுகின்றன.

விடுதலைப் போராட்ட காலத்தில் மக்கள் வெளியேறி மேற்கத்தைய நாடுகளில் குடியேறி, குடியரிமை பெற்று வாழ்வதும் அதனால் தமிழ் மக்களின் கல்வி,பொருளாதாரத்தில் இலங்கையுடன் ஒப்பிட முடியாத அளவு பாரிய முன்னேற்றம் கண்டமையும் வெட்ட வெளிச்சமாகும் ஆனால் இந்தியாவுக்குச் சென்ற ஈழத்தமிழ்மக்கள் மண்டபம் முகாமில் வைக்கப்பட்டு அவர்களின் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்,வறுமை நிலையில் வாடுவதும் அன்றாட நிகழ்ச்சிகளாகி விட்டன. அடிப்படைக் தேவைகளில் ஒன்றான கல்வியைக் கூட தொடர முடியாத நிலையில் அரசு உதவியுடன் தங்கள் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியக் குடியரிமை கிடைத்து விடுவதால் பொருளாதார மாற்றங்கள் எதுவும் வந்துவிடப் போவதில்லை தமிழர்களின் விகிதாசாரத்தை குறைப்பதற்காக திட்டமிட்டு,இராணுவ முகாம்களை பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள அரசு குடியேற்ற நினைக்கின்ற போது இந்தியக்குடியரிமை வழங்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கை ஒன்று வெளி வந்துள்ளது.

பொருளாதார வளமுள்ள நாடுகளில் முதல் 15 இடத்தையும் பிடித்துள்ள மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமிழ்ஈழத்தை விட்டுப் பிரிந்தாலும் மேற்குலக நாடுகளில் சம அந்தஸ்துடன் குடியரிமை பெற்று பெரும் நன்மைகளை அனுபவிக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் விகிதாசாரத்தில் மேற்குலக தமிழர்களின் வெளியேற்றம் பாதிப்பை ஏற்படுத்தியமை உண்மை என்றாலும் பொருளாதார விடயத்தில் பாரிய பங்களிப்பை செய்துள்ளமை மிக முக்கியமான விடயமாகும். உயர்கல்விகளை தமிழ் நாட்டில் பெரும் பணவசதி கொண்டவர்களே தொடர முடியும். இலங்கையைப் போன்று இலவசக் கல்வி இந்தியாவில் இல்லை இந்தியாவின் பொருளாதாரம்,கல்வி. நகரவாழ்கை,போன்றவற்றை உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது 186 வது இடத்தில் இந்தியா இருப்பதும் இலங்கை 98வது இடத்தில் இருப்பதும் அண்மையில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையிலும் நம் சொந்தங்களான ஈழத்தமிழர்கள் அவர்களின் சொந்த தாயகத்தில் வாழ்ந்த சிறப்பான வாழ்க்கைகையை தமிழ்நாட்டில் பெற்றுக் கொள்வதற்கு இந்தியக் குடியரிமை பெரிதும் உதவப் போவதில்லை. சாதாரண இந்தியக் குடிமக்கள் போன்று வறுமையைப் பங்கிடும் வாழ்கையில் இவர்களும் பங்குபற்றுவதாகவே அமையும்.

இன்றுள்ள நிலையில் தமிழர்களின் வெளியேற்றத்தை சிங்கள மக்களும் தலைவர்களும் தமது இனவெறி கொள்கையை வெற்றியடைய வைப்பதற்காக உள்ளூர்ச் சந்தோசப்படுவார்கள். தமிழர்களை கிழக்கு மாகாணத்தில் 60 ஆண்டுகளில் எவ்வாறு கபளீகரம் செய்தார்களோ அதே போன்ற இன்று வன்னி பெருநிலப்பரப்பில் அடுத்த 10,20 ஆண்டுகளில் தமிழர்களை அழிப்பதனையும்,அதன் பின்பு சிங்கள மக்களை பாதுகாப்பு படையினர் என்ற சாயத்துடன் குடியேற்ற இனவெறி அரசு திட்டம் தீட்டுவதனை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.

சந்ததி சந்ததியாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஓர் இனம் வாழ்ந்த தாயக பூமியை அந்நியப் படையெடுப்புக்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாக வரலாறுகள் இருந்தாலும் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தை வல்லரசுகளின் உதவியுடன் சிங்கள அரசு கபளீகரம் செய்ய விரும்புவதை புலம் பெயர் தமிழர்கள் தடுத்து நிறுத்த முன் வரவேண்டும்

இலங்கையில் தமிழ் மக்களின் சனத் தொகையை அழிக்க வேண்டும் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் சிங்களத் தலைவர்களிடம் மேலோங்கி இருப்பதை .1948 ல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்த மூலம் 5-1/2 இலட்சம் மக்களை நாடு கடத்தியன் மூலமும். தற்போது 1-1/2 இலட்சம் அகதிகளுக்கு இந்தியக் குடியரிமை வழங்குவன் மூலம் காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்க நிற்கின்றார்கள்.

சரித்திரத்தில் விடுதலைக்கு போராடிய யூத மக்கள் 3000 வருடங்களுக்குப் பின்னர் தமது தாயகத்தை நோக்கி படையெடுத்தனர் தமது மக்களின் சனத் தொகையை கூட்டுவதற்காக இந்தியாவில் வாழ்ந்த யூதர்களைக் மூகூட பிரசாவுரிமை கொடுத்து சமீப காலத்தில் தங்களநாட்டுக்கு வரவழைத்தார்கள். இன்று யூதர்களின் நாடான இஸ்ரேல் அது உருவாகிய காலத்திலும் இரு மடங்குக்கு மேற்பட்ட சனத் தொகையுடன் மத்திய கிழக்கில் பலம் பொருந்திய நாடாக இருக்கின்றது தனது இனத்தின் சனப் பெருக்கம் பொருளாதாரத்தின் அடிப்படைகளில் முக்கியமான ஒன்று என்பது அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பெரிய விடயமாகும்.



தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சக்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிக்காலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்!

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையி லே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது தின்னம்.

எனது அன்பான மக்களே!

என்றும்ல்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீரவில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விரும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மிகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்!

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

நிர்வாகி: திரு. K.J. நாதன்  
ஆசிரியர் குழு: திரு. சிவநேசன்  
திரு. சரவணன்  
திரு. இராசேந்திரம்  
வரைகலை: திரு. கோபு

Contact:

tgte-media-canada@hotmail.com

Feedback:

feedback-tgte-canada@hotmail.com

Quetions & Answers: q-a-tgte-canada@hotmail.com

Editor: editor-nkteelam@hotmail.com

T.N.G

P.O.Box 7646, Scarborough, ON.

Canada, M1R 5H3

Tel:647-269-9473, Fax: 416-755-6487



இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

இந்த மண் எங்களின் சொந்த மண்!

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண் பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது முதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாடே அமைத்து வாழ விரும்புகிறோம். ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மௌமுறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரசு ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதி யாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்!

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிறு பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு காண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக் கொடாத கடுமையோக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக் கைகளமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்!

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையி லான

அமைதிப் பேச்சுக்களிறு கலந்து கொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மை யுடனும் பற்றுறுதியுடனும் பங்கு கொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக் கொண்டு, அமைதி பேணி னோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமுடியாத தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம். உலக அரசுகில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரசுகேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பல்வீ னப் படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழ் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை!

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட் டைகள் போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள் பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்களி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

அனைத்துலக நாடுகளின் பாராமுகம்!

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்னுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.

தமிழினத்துக்கு எதிரான போர்! தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர் தமிழ் இனத்திற்கு எதிரான போர் தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர் மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடுந்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத துன்பப்படுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

வரலாறு காணாத கொடூர அடக்குமுறை!

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர் கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவு

களும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.

எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது!

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல!

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவி சார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்!

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்!

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஒங்கி ஓலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக் கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை ஆயக்கத்திற்கும் முன்னைய இந்திய அட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம்



ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு நன்றி! காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே! சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்!

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை.

சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரைபோருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்காட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங் காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரசங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி

நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர் தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை!

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமை மிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறை யாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப் போவதில்லை.

தொடர்ந்து போராடுவோம்!

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

புலம்பெயர் இளைய சமுதாயத் துக்கு பாராட்டு!

இந்த வரலாற்றுச் சூழ்நிலையில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சக்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

(வே. பிரபாகரன்)  
தலைவர்,  
தமிழீழ விடுதலைப் புலிகள்.

வீளம்பர  
தொடர்புகட்கு

647-269-9473

# அம்மன்ஸ் நகை மாளிகை

தாலிக்கொடி  
அட்டியல்  
சங்கிலி வகைகள்  
பதுக்கங்கள்  
கைச்சங்கிலிகள்  
தோடு வகைகள்  
வளையல்கள்  
சங்கீதா காப்புகள்  
தங்க கால்சங்கிலிகள்

வெகுவிரைவில்  
எமது புதிய நிறுவனம்  
Markham & Steele சந்திப்பில்  
திறந்துவைக்கப்படவுள்ளது

யாவற்றையும் ஓடருக்கும்  
உடனடியாகவும்  
பெற்றுக்கொள்ளலாம்

சீக்கோ, சிற்றிசன்  
மணிக்கூடுகள் விநியோகஸ்தர்கள்  
அம்மன்ஸ் நகைமாளிகை

416-461-6217

எம்மிடம் அனைத்திரக 22  
கரட் சிங்கப்பூர் நகைகளை  
யும் உறுதியான, கண்கவர்  
வேலைப்பாடுகளுடன் உங்கள்  
எண்ணம்போல் பலரக  
டிசைன்களில்- உத்தரவாதத்துடன்  
குறித்த தவணையில் ஓடருக்குப்  
பெற்றுக்கொள்ளலாம்.



1608 Gerrad St. East,  
Toronto, ON.  
M4L 2A4

We Also Have White Gold & Diamond



# மாறாதா இந்த வாழ்க்கை?

‘எங்களை வீட்டுக்குப் போகவிடுங்கள் அல்லது, கொன்றுபோடுங்கள்’ - மரண வேலிக்கு மத்தியில் இருக்கும் ஈழத் தமிழன் மன்றாடிவைக்கும் கோரிக்கை இதுதான்!

‘எங்கள் உறவுகள் வீடு திரும்ப வேண்டும் அல்லது, எங்கள் உறவுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டும்’ - உலகம் முழுக்கப் பரவியுள்ள தமிழ்ச் சொந்தங்கள் கண்ணீர் மல்கக் கேட்கும் கேள்வி இதுதான்!

“1.62 லட்சம் மக்களிடம் மட்டும்தான் இதுவரை சோதனை நடத்தியுள்ளேன். இன்னும் ஒரு லட்சம் பேரிடம் சோதனை நடத்திய பிறகுதான் இறுதி முடிவெடுப்போம்” என்று அமைச்சர் ராகித போகல்லகாம அறிவித்துள்ளார்.

“முகாமில் 20 ஆயிரம் புலிகள் இருப்பதாகச் சொல்லி, தினமும் சுமார் 40 பேரைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள்” என்று இலங்கை நாடாளுமன்றத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மங்கள சமரவீரா



‘நாம் அனுப்பிய பணம் தமிழர்களுக்குக் கிடைத்ததா? அல்லது, அவர்களைப் பார்க்கத் தமிழக எம்.பி-க்கள் குழுவை விடுவீரா?’ - தமிழக முதலமைச்சர் வைக்கும் கோரிக்கை இது தான்!

இவை எதுவும் ராஜபக்ஷேவுக்குப் பொருட்டல்ல. கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் சிங்களம் மாறிப்போய் பல காலம் ஆகிவிட்டது. ஐ.நா. சபை அதிகாரியையே அங்கிருந்து விரட்டுகிறார்கள். தொண்டு நிறுவனங்களைத் துரத்துகிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட மெகா நாடுகளையே 'வரட்டும் பார்க்கலாம்' என்று சவடால் விடுகிறார். அகில உலகத்தில் யாருக்கும் அடங்காத தனித் தீவாக இலங்கை மாறியதற்கு மறைமுகத் தைரியத்தை யார் கொடுப்பது? சீனாவைச் சொல்கிறது ஒரு பக்கம். இந்தியாவின் ஆசி இருப்பதான சந்தேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. பாகிஸ்தான் வெற்றி விழா வரிருந்து வைக்கிறது. சுற்றியுள்ள நாடுகள் செய்வது ராஜதந்திரம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், மூன்று லட்சம் மக்களை முள்வேலிக்குள் பூட்டிவைப்பது அரக்கத் தந்திரமாக மட்டுமே இருக்க முடியும்!

“வன்னி மக்களை அவரவர் வீட்டுக்கு அனுப்பாவிட்டால் ராஜபக்ஷே மீது பல்வேறு சந்தேகங்கள் விழும்” என்று ஐ.நா-வின் பான் கி மூன் சொன்னதும், “யாரும் எங்களை நிர்பந்தப்படுத்த முடியாது” என்று தட்டிக்கழித்துவிட்டார் ராஜபக்ஷே. அவரைச் சந்திக்க வந்தார் ஐ.நா-வின் அரசியல் பிரதிநிதி லின் பாஸ்கோ. “யுத்தம் முடிந்ததும் அந்த இடத்தில் பொதுமக்களைக் குடியமர்த்த முடியாது. குரோசியாவில் 16 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி முடியவில்லை” என்று ஞாபகப்படுத்தியிருக்கிறார் ராஜபக்ஷே. மரண ஓலம் ஓய்ந்த பாயில்லை. சர்வதேச மன்னிப்பு சபை, இது குறித்த தனது கவலையைத் தெரியப்படுத்தியுள்ளது.

சொன்னபோது, ஆளும் தரப்பில்  
இருந்து பதில் இல்லை.

“கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஐந்து ஆயிரம் புலிகள் இருப்பதாக ஃபொன்சேகா சொன்னார். செப்டம்பர் மாதம் 16 ஆயிரம் புலிகளைக் கொன்றதாகச் சொன்னார். இப்போது இன்னும் 20 ஆயிரம் புலிகள் இருப்பதாகச் சொல்கிறார். அவர் சொன்னதில் எது உண்மை?” என்று இன்னொரு எம்.பி-யான மனோ கணேசன் கேட்டார். அதற்கு அமைச்சர் அனூர பிரியதர்ன் அடித்த கிண்டல் நம்முடைய கன்னத்தில் ஒங்கி அறைகிறது. “எல்லாரும் போய்ப் பார்க்க அது மிருகக்காட்சி சாலை அல்ல. யாருக்காவது சுற்றுலா போக வேண்டும் என்று நினைத்தால், மிருகக்காட்சி சாலைக்குப் போங்கள்” என்கிறது சிங்கள அரசு.



வன்னி மக்களைத்தான் முகாழுக் குள் அடைத்திருக்கிறார்கள் என்றில்லாமல் கடந்த வாரத்தில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் 74 பேரைக் கொண்டுவந்து முகாமில் வைத்திருக்கிறார்கள். 15 வயதுக்கு மேற்பட்ட அத்தனை இளைஞர் களையும் புலிகள் என்று சந்தேகப்பட்டு வவுனியாவில் உள்ள காமினி மகாவித்யாலயம் பள்ளி முகாமில் அடைத்துவைத்திருக்கிறார்கள்.

அதே போல் பம்பமடு பல்கலைக் கழக முகாமில் இளம் பெண்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களில் சிலர் நிர்வாணப்படுத்தப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டு, இரண்டு

வாரம் மட்டும்தான் தாங்கக்கூடியவை என்பது அனைவருக்கும் தெரியும். லட்சக்கணக்கான மக்களுக்குக் கூடா ரங்கள், சாப்பாடு, மருத்துவம் மற்றும் வசதிகள் தரும் பொறுப்பு ஐ.நா. அமைப்புக்கு இருக்கிறதா அல்லது இலங்கை அரசாங்கத்துக்கா என்ற விவாதமே இன்று வரை முடிந்தபா டில்லை. செம்மண் தரை வெயிலில் கொதிக்கிறது. மழையில் சகதியாகிறது. கழிவறை இருக்கிறது. அது போய்ச் சேரும் வசதிகள் இல்லாததால், அருத்தை முகாம்களும் மலஜலத்தால் நூற்றமெடுத்து, நோய்களை விதைத்துக் கொண்டு இருக்கின்றன.

ஏற்கெனவே பொருளாதாரத் தடை



—പറക്കിയടയറു. ശേഷം—

மூன்று பேர்களாகக் கை கால்கள் இணைத்து கட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உலுக்குகின்றன.

உலகத்தின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகச் சிலரை மட்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்வதாகச் செய்திகள் பரவின. யாழ்ப்பாணம், திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்கு 10 ஆயிரம் பேரைக் கடந்த 11-ம் தேதி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. “அவர்கள் யாரும் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. வவுனியாவில் இருந்து தென்மராட்சியில் உள்ள கச்சாய் ராமாவில் தடுப்பு முகாமுக்குத் தான் கொண்டுபோகப்படுகிறார்கள்” என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே, யாழ்ப்பாணத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அகதிகள் முகாம்கள் இருக்கின்றன. அதில், சுமார் 30 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள். இன்று ஈழத்தின் வடக்குப் பகுதி முழுவதும் அகதிகள் முகாமாக மாறிவிட்டது. விலகி விலகி இருக்கின்றன. கதிர்காமம், ஆனந்தகு ராமசாமி, ராமநாதன், அருணாசலம் ஆகிய பெயர்களில் முகாம்கள். 600 ஏக்கர் நிலத்தைச் சமப்படுத்தி அமைக் கப்பட்டுள்ள டென்ட் கூடாரங்கள் ஒரு

யால் தகிக்கும் பூமியாக இருந்தது ஈழம். அரிசி, பருப்பு, மருந்துகள், தடுப்பூசிகள், ஆன்டிபயாட்டிக், வலிநிவாரணிகள் எதுவும் அங்கு கிடைப்பது இல்லை. முக்கியத் தொழிலாக அது வரை இருந்தது விவசாயமும் மீன்பிடித் தொழிலும். இப்போது கடலோரம் சுமக்கூடப் போக முடியாது. மீன்பிடித் தொழில் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை மொத்தமாக போர் கீறிப் போட்டுச் சிதைத்துள்ளது.

மின்சாரம் கிடையாது. பால் கிடையாது. ரேடியோ கிடையாது. பேட்டரி கிடையாது எனத் துக்கங்களை மட்டுமே கையிருப்பாக வைத்திருக்கிறது ஈழத் துழிபினம்.

அடுத்த மாதம் மழைக் காலம் ஆரம்பிக்க இருக்கிறது. இரண்டு நாள் மழைக்கே சகதிக்காடாக மாறிய முகாம்கள், அக்டோபரில் மொத்தமாக ரணகளமாகும்.

நம்முடைய கைக்கு ஒரு ஈழத் தமிழ்ச் சகோதரியின் கடிதம் கிடைத்தது. அவள் எழுதி இருந்தாள்... ‘ஹுமை இல்லாத எந்த இனத்துக்கும் அடிமை வாழ்க்கைதான் கடவுளால் அருளப்படும் தண்டனை!’.



என் அன்பு என்றும் உள்ள ப்ரேமர சேவத்க்கு..

தமிழினிக்குத் தாங்கள் எழுதிய கடிதத்தை 25-08-2009 அன்று படிக்க நேர்ந்தது. 1998-ஆம் ஆண்டு, இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்ட போது கண்களில் நீர் துளிக்க நின்ற அந்த ரேவதியின் மனிதாபிமானம், இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் பலவற்றை ருசித்து, கசந்ததன் காரணமாகவோ என்னவோ, வற்றிப் போய் நிற்பதைக் கண்டு உண்மையாகவே அதிர்ச்சியுற்றேன். அந்த நிலையில் நின்று, தமிழினி அன்பு உள்ளவரா இல்லையா என்ற உங்கள் கேள்வியில் உள்ள அறியாமை உங்கள் மீது பரிதாபத்தைதான் ஏற்படுத்தியது.

உங்களுக்குத் தெரியுமா ரேவதி? தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர்களால் மட்டுமே போராளியாக முடியும்.

தமிழினி மட்டுமல்ல.. தங்கள் இளமையை, வாழ்க்கையை, உயிரைத் தன் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த ஒவ்வொருவரும் போராளிகள் தாம். அதிலும் ஏதோ ஒரே நாளில் அல்லது ஒரே நிகழ்வில் உணர்ச்சிவசப்பட்டுத் துப்பாக்கி ஏந்தியவர்கள் அல்ல. அப்படி ஏந்தியிருந்தால் நீ அடித்தாயா.. நானும் பதிலுக்கு அடிக்கிறேன் என்ற நொடி நேர எதிர்வினையோடு அந்த வேகம் முடிந்திருக்கும். அவர்கள் எந்த அளவு தங்கள் மக்கள் மீது கொண்ட அன்பால் மக்களின் விடுதலைக்காய் தங்களை அர்ப்பணித்தவர்கள் என்பதற்கு ஒரே ஒரு சான்று சொல்கிறேன்.

19 வயதில் முதுகுத் தண்டில் குண்டடி பட்டு இருப்பிற்குக் கீழ் செயலிழந்து போனார் கவுதமி என்ற ஒரு பெண் போராளி. 1993-ஆம் ஆண்டு சிகிச்சைக்காக அவர் இந்தியா கொண்டு வரப்பட்டார். அவருக்குத் துணை புரிய நிக்சி என்று மற்றொரு பெண் போராளி. சிகிச்சைக்காக

வந்த அவர்களைப் 'பயங்கரவாதிகள்' என கைது செய்தது இந்திய-தமிழக அரசு. ஓராண்டல்ல..

ஈராண்டல்ல.. 8 ஆண்டுகள் காவல் துறையின் பாதுகாப்பில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு ஆளாக்கப்பட்டு

மருத்துவமனையிலேயே சிறை வைக்கப்பட்டார் கவுதமி. அவருக்கு உதவி புரிய என்று வந்த நிக்சியை கைது

சோர்வைக் கண்டிருக்க முடியாது. இருவருமே எப்போதும் புன்னகையுடன் இருப்பது மட்டுமன்றி, உடல்நலக் குறைவுள்ளவர் போன்று கவுதமி

# “நலமா தமிழினி”

செய்து தனியே சிறையில் அடைத்தது அரசு. அதற்கென ஒரு வழக்குப் போட்டு வெளிக் கொணர்ந்து, அவரையும்

ஒருநாளும் தோற்றமளித்ததும் இல்லை.

19 வயதிலேயே இருப்புக்குக் கீழ் செயலிழந்த நிலையில், 8 ஆண்டுகள்



உடல்நலம் குன்றிய கவுதமியுடனேயே தங்க அனுமதி பெறப்பட்டது.

இந்த 8 ஆண்டுகளில், ஒரு நாள் கூட அவர்களின் முகங்களில் நீங்கள்

காவல்துறையின் கெடுபிடிகள், மன உளைச்சல்களுக்கு நடுவே புன்னகை பூத்த முகத்துடன் இருந்த கவுதமியின்

## பூங்குழல்

மன உறுதி பெரியதா? அல்லது எந்த செயலுக்கும் பிறரை எதிர் பார்த்திருக்கும் நிலையில்

உள்ள ஒருவரை 8 ஆண்டுகளாக எந்த முகச் சுளிப்போ சலிப்போ இன்றி சுத்தமாகவும் நோய்வாய்ப்பட்டத் தன் மையே இன்றி தோற்றமளிக்கும் அளவிற்கு பராமரிக்கவும் செய்த நிக்சியின் மன உறுதி பெரியதா? இவர்களுக்கு இத்தகைய மன உறுதி அளித்தது எது? சிங்களர் மீதான கோபமா? அல்லது தங்கள் மக்கள் மீதான பாசமா? நிச்சயமாக கோபமும் வெறுப்பும் தரும் மன உறுதி இந்த அளவிற்கு நீடிக்காது என்று எந்த உளவியல் நிபுணரும் உறுதிப் படுத்துவார்கள். இதோடு நிற்கவில்லை ரேவதி. சமாதான காலத்தில் அரசின் அனுமதியோடு இவர்கள்

ஈழத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டார்கள். அங்கே கவுதமிக்குக் கணினித் தொழில்நுட்பம் கற்றுக்கொடுக்கப்பட்டு.. அத்துறைக்குப் பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

உடல்நலன் சற்று பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ஒருவரை நம் சமூகம் என்னவாக நடத்துகிறது என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல. ஆனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவரை ஒரு துறையில் நிபுணராக்கி, தன்னம்பிக்கையோடு வாழ வைத்திருக்கிறது அந்த 'பயங்கரவாத' இயக்கம். இதற்குப் பெயர் அன்பில்லாவிட்டால் வேறு எதற்கு நீங்கள் அன்பென்று பெயர் தூட்டுவீர்கள்? சமாதான காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்திற்குச் சென்ற நண்பர் ஒருவர், செஞ்சோலை குழந்தைகள் இல்லத்தைக் கண்டு நெகிழ்ந்த நிலையில், அங்கிருந்த 8 மாத குழந்தை ஒன்றை தான் தத்தெடுக்க விரும்புவதாகக் கூறினார். அதற்கு, செஞ்சோலை இல்லப் பொறுப்பாளரான போராளி கூறிய பதில் என்ன தெரியுமா? 'உங்கள் குழந்தையை நீங்கள் தத்துக் கொடுப்பீர்களா?' என்று. இதற்கும் உங்கள் அகராதியில் அன்பு என்று பொருள் கிடையாதோ?

இன்று இவ்வளவு பெரிய இழப்பைப்

16ம் பக்கம் பார்க்கம்

Ambika Jewellers

# அம்பிகா நகைமாடம்

கனடா வாழ் மக்களின் நன்மதிப்பை பெற்று நகை வியாபாரத்தில் முன்னனி வகிக்கும் ஒரே ஸ்தாபனம்

நம்பிக்கை

நாணயம்

உத்தரவாதம்



Diamond  
white gold  
Genuine Stones

அதிஸ்ட  
சேமிப்பு திட்டம்



2376 Eglinton Ave. East. Scarborough  
Tel: 416-751-1364

25 Agnes St. Mississauga  
Tel: 905-270-6921





# TAMIL EELAM

## WEEKLY

Year:1 Voice: 2

October 09,2009

### COMMITTEE FOR THE FORMATION OF A Provisional Transnational Government of Tamil Eelam

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு

[www.govtamileelam.org](http://www.govtamileelam.org)

[info@govtamileelam.org](mailto:info@govtamileelam.org)

**For immediate release**

October 9<sup>th</sup> 2009

The Advisory Committee for the formation of the Provisional Transnational Government of Tamil Eelam (PTGTE) met in Oslo, Norway from October 2<sup>nd</sup> to October 4<sup>th</sup> 2009. The Advisory Committee discussed in detail the procedural matters relating to the conduct of free and fair elections for the PTGTE. The Advisory Committee discussed a number of proposals made in this regard by the Tamil Diaspora. The Advisory Committee met with the Tamil community in Oslo at a public forum and also held individual consultations.

The first step in the formation of the PTGTE will be the election of a constituent assembly. The constituent assembly allows for broad participation and inclusion of diverse points of view.

The Advisory Committee discussed details of the election process. These details included: the minimum age requirements to vote and stand for elections; the voter registration process; the minimum criteria required for registration; the nature of the proof of such criteria; a hybrid system which allows people to register in advance as well as participate in the election with adequate proof and the mechanism for direct election to the constituent assembly. The Advisory Committee also discussed gender representation in the elected body. It explored the possibility of engaging national and international organizations in planning and monitoring the election process.

Country Working Groups (CWG) will be organized to undertake the ground work for the formation of the PTGTE including assisting in the election process and in the dissemination of information to Diaspora communities and the International Community. The Secretariat of the PTGTE will be established in Geneva to co-ordinate the activities of the CWGs and to attend to the immediate humanitarian priorities.

Reflecting on the ongoing humanitarian crisis in Sri Lanka, the Advisory Committee is pursuing avenues of ensuring that children trapped in the Government internment camps are reunited with their families and are afforded all international protections available to them. The Advisory Committee is engaged in an ongoing process of collecting and documenting information of children trapped in the camps.

The Advisory Committee takes this opportunity to condemn the continuing internment of nearly 300,000 innocent Tamil civilians by the Government of Sri Lanka which is permanently and overwhelmingly dominated by the Sinhalese. Despite repeated requests from the international community, access to these camps is still denied to humanitarian organizations, journalists and independent monitors.

To be cont. on page 14

### Obama awarded 2009 Nobel Peace Prize

The first African-American to win the White House, Obama was praised by the Norwegian Nobel Committee for "his extraordinary efforts to strengthen international diplomacy and cooperation between peoples."



"Only very rarely has a person to the same extent as Obama captured the world's attention and given its people hope for a better future," the committee said. "His diplomacy is founded in the concept that those who are to lead the world must do so on the basis of values and attitudes that are shared by the majority of the world's population."

The committee also said Obama has "created a new climate in international politics."

The announcement came as a surprise -- Obama's name had not been mentioned among front-runners -- and the roomful of reporters in Oslo, Norway, gasped when he was named.

In his short time in office, Obama has acted on a wide range of issues from the economy to terrorism and wars in Afghanistan and Iraq.

The committee wanted to be "far more daring" than in recent times and make an impact on global politics, said Kristian Berg Harpviken, director of the International Peace Research Institute.

Wangari Muta Maathai, the Kenyan who won the 2004 Peace Prize, said Obama's win will help Africa move forward.

"I think it is extraordinary," she said. "It will be even greater inspiration for the world. He has shown how we can probably come together, work together in a cooperative way."

The award comes at a crucial time for Obama, who currently has administration officials dispatched on global peace missions.

Obama's envoy to the Middle East, George Mitchell, has returned to the region to advocate for peace negotiations between Israelis and Palestinians. Mitchell met Thursday with Israeli President Shimon Peres. He plans to meet Friday with Prime Minister Benjamin Netanyahu before talking with Palestinian leaders in the West Bank.

Secretary of State Hillary Clinton starts a six-day trip to Europe and Russia on Friday. On the trip, the secretary will discuss the next steps on Iran and North Korea, and international efforts to have the two countries end their nuclear programs.

The centerpiece of the trip will be her visit to Moscow, where she will work toward an agreement to take the place of the Start II arms control pact, which expires December 5. She will also address the new bilateral presidential commission that is working on a broad range of issues, from arms control to health.

Obama became the third sitting president U.S. president to win the prestigious prize. Jimmy Carter was the fourth American leader to win, but he was long out of office when he was recognized in 2002.

He blamed Colombo for its move to weed out alleged ex LTTE cadres within the camps as "collectively punishing the non-combatant civilians who wish to return home".

"Many of the almost 300,000 internally displaced persons have relatives in Sri Lanka who are prepared to look after them" the

continued on page 13

## Tamils facing "cultural annihilation" by SL Government: Australian Greens Senator Ian Cohen

"It may be argued that the Tamil people have a legitimate right to self-determination but what is essential now is that we must see an end to the oppressive and discriminatory policies of the victorious Sri Lankan Government" urged Greens Senator Ian Cohen in an address to the Australian Parliament on September 24th. Highlighting the "potential humanitarian catastrophe" faced by almost 300,000 refugees who "despite their desire and capacity to return home they are being held prisoner", Senator Cohen described the Govern-

ments treatment of Tamils as "a litany of injustice, cultural annihilation and human rights atrocities". Meanwhile, a Tamil NGO official in Vavuniyaa, while welcoming the interest of Australian politicians, said they should also come forward to "first address the question of double standards, employed by their government, between issues such as East Timor and Eezham."

"The calls for addressing immediate humanitarian crisis in the island, knowingly brought in by the IC, are ineffective without addressing the

fundamental question," the IDP official in Vavuniyaa said adding that the current plight of Tamils is essentially a result of the "ideological bankruptcy of the International Community" in not being able to find universal formulas for recognising righteous questions of liberation.

Senator Cohen in his address said: "Human rights agencies say that there are between 30 to 50 'disappearances' every day of people from the camps. The Sri Lankan Government may well be continuing its human rights abuses with these ar-



# Tamileelam Government in Exile Vs Provisional Transnational Government of Tamileelam

**By: Roy Gardiner**

The Sri Lankan government’s claimed military victory over the LTTE has certainly created a void in the Tamil Eelam struggle; at-least the perception is that. While there exists numerous unanswered questions about the whole issue of the LTTE’s defeat.

At this juncture, the need for a power centre to mobilize Eezham Tamils on ground as well as the Diaspora to take forward the struggle for independence is greatly felt.



Although its guns have been silenced as announced by the LTTE during the last days of the Eezham War IV, the advancement of the struggle to achieve Thamizh Eezham through Democratic politics has been in the air since the 15th of June 2009.

Selvarasa Pathmanathan, LTTE’s Head of International Relations on that day announced to the world that the Tamils will be marching forward by establishing a Provisional Transnational Government of Thamizh Eezham – A novel experiment according to an editorial dated the same day by TamilNet.com.

In this backdrop it is imperative that the facts about the proposed transnational government are understood sans confusion. The term Provisional Transnational Government is not only a novel concept but also a term coming to use for the first time.

The modern world politics has gone through various phases since WWI, due to occupations and conquering maneuvers made in the early twentieth century, some legitimate governments were forced to function bereft of their territory till the opportune time arrived to exercise their authority again in their own territory, thus creating the popular phenomenon – Government in Exile.

One of the first of such was registered in Toronto Canada, for the Belarusian government in exile in 1920.Despite the government of Belarus declaring independence in 1990, the Belarusian government in exile based in Toronto is still functional and headed by Ivonka Survilla. This government of Belarus in exile does not recognize the current Belarusian government headed by Alexander Lukashenkov.

Since the early twentieth century more than twenty seven governments in exile have been registered including the Indian government in exile that was registered in Singapore in 1940. The most talked about government in exile today is the Tibetan government in exile hosted by India and headed by Dalai Lama since 1959.

## Government in Exile:

What is a government in Exile by definition? A government in exile is a political group that claims to be a country’s legitimate government, but for various reasons is unable to exercise its legal power, and instead resides in a foreign country. Governments in exile usually operate under the assumption that they will one day return to their native country and regain power.

Governments in exile frequently occur during wartime occupation. For example, during the German expansion of the Second World War, numerous European governments and monarchs were forced to seek refuge in the United Kingdom, rather than face certain destruction at the hands of the Nazis

International law recognizes governments in exile for various reasons and as

such legitimate governments willingly host such governments.

Although governments in exile often have little or no recognition from other powers, it is also notable that the present world recognizes the need for such governments under a multitude of circumstances.

To give an overview the following list includes current Governments in exile.

The Government of the Autonomous Republic of Abkhazia, a pro-Georgian government claiming to represent the breakaway autonomous republic of Abkhazia is currently located in the Georgian-controlled part of this region, the Kodori Valley.

The administration of the Belarusian National Republic exiled since 1920 and currently led byIvonka Survilla in Toronto, Canada.

The National Coalition Government of the Union of Burma is led by Sein Win. It is composed of members of parliament elected in 1990 but not allowed by the military to take office. It is based inRockville, Maryland, U.S.A.

Based in Kinshasa, the Republic of Cabinda was invaded by Angola in the year 1975. Cabinda had been a Portuguese protectorate, while Angola had been a colony.

The government is largely based in Western Europe, Arab nations, and the United States. Some members are fighting in the rebel movement against the Russian Army.

The Progress Party of Equatorial Guinea has proclaimed Severo Moto Nsá “President” in Madrid exile.

The Crown Council of Ethiopia, led by H.I.M Prince Ermias Sahle Selassie and based in the Washington D.C. area, claims that the Emperor is still the legal head of Ethiopia.

The Monarchy of Iran, led by Reza Pahlavi and currently living in Potomac, Maryland, U.S.A..

The Royal Lao Government in Exile, based in the U.S.A.

was ejection from Malta by Napoleon, however it has retains its claims of sovereignty under international law and has been granted permanent observer status at the United Nations. The Order is considered to be the main successor to the medieval Knights Hospitaller and has diplomatic relations with 100 states.

(SADR) of Western Sahara is headquartered in the Tindouf region in Algeria but controlling what it calls the “Free Zone” in the eastern part of Western Sahara.

The Republic of Serbian Krajina Government in Exile has been based since 26 February 2005 in Belgrade, Serbia by the remains of the Government of the Republic of Serbian Krajina after Croatian forces pushed out the internationally unrecognized entity in 1995 during Operation Storm at the end of the Croatian War of Independence.

The Republik Maluku Selatan, from the South Moluccas, Indonesia, are exiled in the Netherlands since 1950.

The Central Tibetan Administration of the Dalai Lama, a government in exile (based inDharamsala, India), which claims to represent the people of Tibet.

## A List of Past governments in Exile:

President Benito Juarez’ Government-in-Exile during the Empire of Maximilian in Mexico, from 1864 to 1867. Unique in that the Juarez Cabinet remained in Mexico, in the northern capital ofChihuahua.

Provisional Government of the Republic of Korea, based in Shanghai, China and later inChongqing.

The Revolutionary Government of Angola in Exile, founded in 1962 and based in Kinshasa, Congo-Kinshasa.

Spanish Republican government in Exile after Francisco Franco’s coup d’état. Based in Mexico City from 1939 to 1946 when it was moved to Paris where it lasted until Franco’s death.

Government of the Democratic Republic of Georgia in Exile after the Soviet invasion of Georgia of 1921 and based in Leuville-sur-Orge, France.

Government of the Ukrainian People’s Republic in Exile after the Soviet invasion of Ukraine in 1920.

The Free Aceh Movement, a govern-

ment in exile for the Aceh special territory of Indonesia, is headquartered in Sweden, which had surrendered its separatist intentions and dissolved its armed wing following the 2005 peace agreement with the Indonesian Government.

## International Law and actions of a government in exile:

International law recognizes the following actions undertaken by governments in exile in the conduct of their daily affairs.

Becoming a party to a bilateral or international treaty Amending or revising its own constitution Maintaining military forces Retaining (or “newly obtaining”) diplomatic recognition by sovereign states Issuing identity cards Allowing the formation of new political parties Instituting democratic reforms Holding elections Al-



lowing for direct (or more broadly-based) elections of its government officers, etc.

However, none of these actions can serve to legitimize a government in exile to become the de jure government of the territory being claimed by it. Since a government in exile is spoken of, in terms of its native country, it must return to its homeland and regain power in order to obtain legitimacy as the legal government of the claimed territory.

## What is a transnational government?

Transnational Government is a terminology I should say, it is coming to use for the first time in the political arena of the modern world. Modern man has been introduced to the concept of government in exile as early as the mid 18th century; many of them existed during the time of the First World War and during the German expansion during the late 1930’s.

## Transnational - Definition

It is important to understand the meaning for the word Transnational; before trying to analyze what is a transnational government.

The word Transnational has a few meanings such as; Going beyond national boundaries or interests, comprising persons, sponsors, etc., of different nationalities:

## The Jewish example

The Jews were scattered in most of Europe for hundreds of years before WWI, as such they were a transnational race at the beginning of the twentieth century, and were the only human race; that had been transnational when governments in exile were popular and an accepted phenomenon.

When the need for a sovereign Jewish state of Israel arose the Jewish leaders did not have the necessity to form a government called the “Transnational government of Israel,” for two reasons;

1) The Balfour declaration of 1917,(dated 2 November 1917) was a formal statement of policy by the British government stating that “His Majesty’s government viewed with favor the establishment in Palestine of a national home for the Jewish people, and will use their best endeavors to facilitate the achievement of this object.

2) This declaration caused Jews to be optimistic about the eventual establishment of a homeland. Their optimism inspired the immigration to Palestine of Jews from many countries, particularly from Germany when Nazi persecution of Jews began.

The Jews despite being a transnational race, due to the favorable conditions existing at that time proclaimed the new state

of Israel at midnight on May 14, 1948, by-passing the establishment of a government in exile.

It should be noted that, the Balfour Declaration of 1917, was the result of the famous scientist and Jewish congress leader, Chaim Weizmann’s persuasion of the British government to issue a statement favoring the establishment of a Jewish national home in Palestine.

This declaration essentially eliminated the need for a government in exile for the Jewish state of Israel, had the Jewish leader failed in his effort to persuade the British government, and a Jewish government in exile was declared at that time, I would say the right name for that government would have been the transnational government of Israel due to the simple fact that the Jewish people were in essence a transnational race at that period of time.

## Transnational Government of Thamizh Eezham

With the Israel example in mind, looking at Eezham Tamils will be the most appropriate way for an analogy. Today the Tamil race is a transnational race. Simply due to the fact that close to 1 million Tamils of Eelam descent are scattered in over 32 countries.

Forming a body to govern all the Tamils who are scattered in these countries should rightfully be called the transnational government of Tamil Eelam.

On May 18th 2009, when the LTTE announced it was silencing its guns from use, its head of international relations, Mr.Selvarajah Pathmanathan announced; the Tamil’s struggle would continue through democratic means. On June 15th 2009, Mr. Pathmanathan officially announced to the world that Tamils would continue their struggle by forming a provisional transnational government of Tamil Eelam.

At this juncture, it would be appropriate to take an in-depth look into the phenomenon of a provisional transnational government.

As I have explained above, the term transnational has to be used due to the fact that the government in exile for Tamil Eelam will consist of Tamils of Eelam descent coming from 32+ countries and also this government will have the flexibility of absorbing Tamils of non-Eelam origin as well.

The need for the term “provisional” rises because, according to Mr. Pathmanathan’s announcement, the time between June 2009 and December 2009 has been allotted to form a committee that would work towards declaring a government in exile for Eelam Tamils.

Then the question arises about a name for the committee that is working towards declaring a government in exile for the Tamils, and at this point I should say, “Provisional transnational government of Tamil Eelam will be the most appropriate name that should be given to the committee that would work towards declaring the government in exile of Tamil Eelam.

Once the government in exile for Tamil Eelam is declared, the need for the word or the term “provisional” would cease to exist and the government in exile for Tamil Eelam at that time could be called the Transnational government of Tamil Eelam.

The reality today is an absolute need for a government in exile for Eelam Tamils, but the technicality is that for a government in exile to exist, it should be hosted by a de jure state.

At present, the Tamils are compelled to look for a state to host its government in exile, but the possibility of a state hosting the government in exile of Tamil Eelam immediately is very remote. At the same time, the Tamils are in a situation where they have to elect a government body to continue with the struggle with immediate effect.

In this backdrop, the only possible solution is a body that could keep every Tamil organization coming under one umbrella that could be free of requirements such as hosting, registration, etc.

The International Relations Department of the LTTE has, in my view used the right terminologies to name the working

continued on page 13




# Expand Your Possibilities

*Now is the time to buy and sell*

## RESIDENTIAL AND COMMERCIAL REAL ESTATE

*Choosing us to Buy or Sell Your Home could save you  
Thousands and Thousands of Dollars.*

### AJAX



**359,900**

**Type:** Detached

**Bed:** 4 + 1 **BATH:** 4

**Info:** Beautiful Executive Home. 2500 Sq/Ft, 2-Storey Detached 4 Bedroom Home In Quiet Neighborhood, New Windows, Walk Out To Backyard, And Deck. Very Large Bedroom In Basement.

### BIRCHMOUNT & DANFORTH



**454,000**

**Type:** Semi-Detached

**Bed:** 4 + 1 **BATH:** 5

**Info:** Monarch Built, Almost New, Gorgeous Semi-Detached 2556 Sq Ft, 4 Bedroom With Rec Room In The Basement. Convenient Upper Danforth Village, Easy To Commute,

### AJAX



**289,900**

**Type:** Detached

**Bed:** 3 + 1 **BATH:** 3

**Info:** Newly Upgraded Kitchen with Breakfast area, granite Floor in Foyer, Interlock Dubble Drive and Walk Way, Newly Painted

### PHARMACT & DANFORTH



**274,900**

**Type:** Detached

**Bed:** 3 + 1 **BATH:** 1

**Info:** 3 Bedroom Detached House Close To All Amenities And Walking Distance To Shopping And Ttc> This Property Is Sold "As Is" Needs Work

### KENNEDY & ELLESMERE



**125,900**

**Type:** Condo

**Bed:** 2 **BATH:** 1

**Info:** Spacious Bright & Clean Condo In Prime Location, Laminate & Ceramic Throughout, Upgraded Kitchen Cabinets, Ceramic Backsplash, Minutes To 401, Steps To Ttc, Daycare In Building, Lot Others.....

### BURLINGTON



**69,000**

**Type:** Convenience Store

**Info:** Busy Convenience Store. Modern Plaza Along Busy Fairview St. Average Sales About \$8000/Week In Slow Time, Was Doing Much More.

*Attractive Mortgage Rates Available and  
Promotional Packages to Save You MONEY*

**CALL US FOR DETAILS**



**SURESHKUMAR  
RAJASINGHAM**

**SALES REPRESENTATIVE**

**DIRECT: 416.520.0667**

**OFFICE: 416.289.2155**

**Century  
21**

**Titans Realty Inc. Brokerage**

2100 ELLESMERE ROAD. UNIT 100  
TORONTO, ON M1H 3B7

**416.289.2155**





# CELL TEL MOBILITY

For all your cellphone and accessory needs...

We sell new & used cellphones, Pagers and accessories for:  
**ROGERS WIRELESS, FIDO, TELUS MOBILITY, BELL MOBILITY**

## UNLIMITED CALLS WORLDWIDE !!!



Call Anytime, Anywhere, Any country in the World Unlimited !!!

- Car charger
- Leather case
- Head sets
- Home charger
- Clear case
- Bluetooth headset
- Bluetooth dongle
- Data cables
- Batteries
- Belt clip/Holder
- Antenna booster
- Flashing antenna
- Flashing light



Call Toll free:- 1.877.312.5123 **SHOP ONLINE** @ [www.celltelmobility.com](http://www.celltelmobility.com)

**CELL TEL MOBILITY WIRELESS REPAIR CENTER**



NOKIA, MOTOROLA, SONY ERICSSON, SAMSUNG, LG  
 HTC, BLACKBERRY, IPHONE.

**Display, Antenna Replacement and all other  
 Repairs (Software & Hardware).**

2637 Eglinton Ave. East,  
 Eglinton Ave/Midland Rd  
**416.266.6818**

5C - 2950 Birchmount Rd  
 Birchmount / Finch Ave  
**416.495.7776**

5A - 1162 Morningside Ave  
 Morningside Ave/ Sheppard Ave  
**416.281.2355**



# Opening Soon

## NEW SPICELAND SUPER MARKET

**மார்க்கம் & ஸ்டீல்ஸ் சந்திப்பில் 2<sup>வது</sup> கிளையுடன்  
ஒரே இடத்தில்!!**

### VIDEO CENTRE



### BAKERY



### DINING RESTAURANT



என்றும் பசுமை நிறைந்த உடன் மரக்கறி வகைகள்  
உடன் மீன், இறைச்சி வகைகள் மற்றும் தரமான மளிகைப் பொருட்களில்  
ஓர் புரட்சி! ★ ★ ★ ★ ★



**12ஆம் ஆண்டில் கால்பதிக்கும்  
நியூ ஸ்பைஸ்லான்ட் நிறுவனத்தார் ஆகிய நாம்  
எமது அன்பான வாடிக்கையாளர்களின் நன்மை கருதி  
எமது இரண்டாவது கிளையை  
மார்க்கம் & ஸ்டீல்ஸ் சந்திப்பில் வெகுவிரைவில் திறக்கவுள்ளோம் என்பதை  
மிகவும் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.**

*உங்கள் ஆதரவுக்கு நன்றி*

## 416-292-9769

**NEW SPICELAND SUPER MARKET**  
(Markham & Steels)





# IDEAL AUTO TECH

8th Year Anniversary Specials

**For all your vehicle repair And service needs.**

## Timing Belt Package,

(Parts, Labour and Taxes Included most imported Cars)

### Honda Accord \$400

Water Pump, Timing Belts, Cam Seal, Crank Seal, Oil pump Oring (Gasket) Balance shaft Seal, Retainer, Belt Tensioner, Bell Roller

### Honda Accord \$300

Water Pump, Timing Belts, Cam Seal, Crank Seal, Oil pump Oring (Gasket) Balance shaft Seal, Retainer, Belt Tensioner, Bell Roller

### Toyota Camry \$350

Water Pump, Timing Belts, Cam Seal, Crank Seal, Oil pump Oring (Gasket), Belt Tensioner.

### Toyota corolla \$300

Water Pump, Timing Belts, Cam Seal, Crank Seal, Oil pump Oring (Gasket), Belt Tensioner.

## Winter Maintenance Special

Call For details

**Full Wheel Alignment \$60**

**Ontario**

**We do Vehicle Appraisal \$40**

**We do safety Inspection**

**416-752-LUBE**

**Ball Joint \$79**

**(All parts & Labour included)**

**Upper Control Arm \$139**

**All Parts & Labour Included)**

**Drive Shaft \$139**

**All Parts & Labour Included**

**Brake Job \$79**

**Pads & Labour)**

**59 Crockford Blvd ,Unit 3B**

**Scarborough.ONT,M1R 3B7**

**Cell;647-219-5922**

**Fax;416-752-0457**

# இன் சுவை BRAND

# தயாரிப்புகள்

For info Call: Nakeeran  
Cell: 514.886.8861



உங்களுக்காகவே முதல் தரமான மிளகாய், மல்லி மற்றும் முதல் தரமான பொருட்களை கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உங்கள் நாவிற்கு பிடித்த யாழ்ப்பாண பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்பட்ட இன் சுவையின் தயாரிப்பான சிக்கன் கறித்தூள், சாம்பார் தூள், மீன் கறித்தூள், மிளகாய்த்தூள் என்னும் பல இன்றே உங்கள் அருகாமையில் உள்ள கடையில் கேட்டு வாங்கிடுவீர்

**இன் சுவை தயாரிப்புகள்.**

**உங்கள் அன்றாட சமையலை**

**அறுசுவை சமையலுக்கே இன் சுவை**

**தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்!!!**

**Manufactured & Exported By:**

**Priya Foods.**

**Chennai-74, India**

**Email: priyafoods@yahoo.com**

**Import in Canada:**

**Excellent Enter Prise**

**134 Bourget, H4C 2M2**

**Montreal, Que., Canada**



# Shirking a moral duty to Sri Lanka



The EU acknowledges that Sri Lanka does not comply with human rights obligations, yet still grants it trade preferences

In 2005, when the EU's generous tariff preferences arrangement, the Generalised System of Preferences (GSP+), was under review, Romano Prodi challenged why, of the countries in the region, Sri Lanka should be granted GSP+ status instead of, say, India or Pakistan. The then Sri Lankan prime minister argued that GSP+ benefits would assist in post-tsunami reconstruction. Sri Lanka's case prevailed on the strength of the then peace process and the existence of an internationally sponsored ceasefire agreement of 2002, which position found resonance with the EU but which the government of Sri Lanka unilaterally abrogated in January 2008.

Since 2005, Sri Lanka has enjoyed more than three years of GSP+ granted to developing countries primarily to support sustainable economic growth, development and good governance. This has helped make exports to the EU the country's biggest source of foreign exchange, worth \$3.3bn last year.

To benefit from GSP+, countries must have ratified and implemented key international conventions – 23 of the most important international conventions relating to core political, human and labour rights – and dem-

onstrated that their economies were "dependent and vulnerable".

tension of the privilege, the European commission initiated an investigation with respect to the effective implementation of human rights conventions, in particular, the International Covenant on Civil and Political Rights (ICCPR), the Convention Against Torture and other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment (CAT) and the Convention on the Rights of the Child (CRC). Sri Lanka slammed the doors shut to any EU probe, saying it would not betray sovereignty to obtain economic benefits.

This investigation was initiated even after May 2008, when the international community finally acknowledged that in Sri Lanka human rights were abused by the government and its agents and that there was no credible systems to persecute such perpetrators. This they did by evicting the Government of Sri Lanka (GoSL) from the 47-member council of the United Nations Human Rights Council (UNHRC).

Abuses and violations of human rights of an entire community continued, and in fact increased beyond anyone's wildest imaginations.

This year, for the first time in Sri Lanka's gory history, the world witnessed the extent of Tamil blood the Sri Lankan state was willing to shed in the name of "liberating" the island. Despite the protests and media coverage, little came of the pleas of the Tamil diaspora and international calls to end the "bloodbath" that prevailed in May 2009.

Having uprooted and herded over 330,000 IDPs (internally displaced persons) into a small slither of land, unilaterally designated by the Sri

Lankan government as a "safe zone", the military inflicted relentless aerial bombardment, indiscriminate shell-



ing the government's accounts were the only ones heard. The damning evidence of the British medic Damilvany Gnanakumar, who witnessed the final days of the conflict and who was de-

lay, convened an emergency session in Geneva calling for an "independent and credible international investigation" into human rights violations by both warring parties. GoSL once again

rejected the demands, instead successfully exploiting the UNHRC special session, much to the amazement of human rights groups calling for an international probe, in passing a resolution celebrating its "glorious victory" and allowing it to conduct its own

investigation into breaches of international law. The politically manipulated, flawed voting passed by unchallenged, questioning the very purpose of the council and the systems in place to protect humanity.

With the survivors of the "final war" securely imprisoned in military-run internment camps and with the silencing of voices of dissent, the Rajapakse regime continues to keep the plight of Tamils in Sri Lanka off the world agenda. More than 280,000 Tamils, including more than 50,000 children, remain "caged" in barbed wire camps under conditions that UN rights experts have likened to "arbitrary detention", families are separated, the media blackout continues, access for aid agencies remains denied and the reign of impunity ensures abductions, arbitrary arrests, extra-judicial killings, rape and torture remain rife.

(Courtesy- The Guardian.Uk)



onstrated that their economies were "dependent and vulnerable".

In October 2008 to consider ex-

Lankan government as a "safe zone", the military inflicted relentless aerial bombardment, indiscriminate shell-



tained in the camps until last month, provide a stark contrast to the Sri Lankan government's claims of "zero civilian casualties". Most of her stories were corroborated by accounts by international agencies like Amnesty International, Human Rights Watch, the

rejected the demands, instead successfully exploiting the UNHRC special session, much to the amazement of human rights groups calling for an international probe, in passing a resolution celebrating its "glorious victory" and allowing it to conduct its own

investigation into breaches of international law. The politically manipulated, flawed voting passed by unchallenged, questioning the very purpose of the council and the systems in place to protect humanity.

With the survivors of the "final war" securely imprisoned in military-run internment camps and with the silencing of voices of dissent, the Rajapakse regime continues to keep the plight of Tamils in Sri Lanka off the world agenda. More than 280,000 Tamils, including more than 50,000 children, remain "caged" in barbed wire camps under conditions that UN rights experts have likened to "arbitrary detention", families are separated, the media blackout continues, access for aid agencies remains denied and the reign of impunity ensures abductions, arbitrary arrests, extra-judicial killings, rape and torture remain rife.

(Courtesy- The Guardian.Uk)

## Mass graves fear prevents Colombo from seeking demining help - Sampanthan

"The Sri Lanka government fears that, if the international community gets involved in the de-mining, they may stumble on to mass graves of Tamil victims killed during the last stages of fighting between the Sri Lanka military and the Tamil Tigers," said Parliamentary Group Leader of the Tamil National Alliance (TNA), R. Sampathan, on Thursday accusing the Sri Lankan government of refusing to ac-

cept foreign assistance towards the de-mining parliamentary sources in Colombo said.

Mr. Sampanthan told the Sri Lankan Parliament on Thursday that countries including Japan, Australia, U.S., Switzerland and Denmark had already offered their help towards this end, but there was no positive response from the Sri Lankan authorities.

Sampanthan added that Colombo is also using demining as a delay tactic in the re-settlement of Tamil civilians held in the welfare camps.

"Sri Lanka military had begun clearing the mines only in late September in the districts of Mullaiththeevu and Ki'linochchi," Mr. Sampathan further told the SL Parliament.

Courtesy TamiNet.



# COMMITTEE FOR THE FORMATION OF A Provisional Transnational Government of Tamil Eelam

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு

[www.govtamileelam.org](http://www.govtamileelam.org)

[info@govtamileelam.org](mailto:info@govtamileelam.org)

The Advisory Committee notes that this continued internment is in violation of Principle 14 of the Guiding Principles on Internally Displaced People which guarantees “liberty of movement and freedom to choose his or her residence”. It is also a violation of Article 13 of the Universal Declaration of Human Rights which guarantees the right of freedom of movement and residence.

Several rights guaranteed by the International Covenant on Civil and Political Rights, including the right to liberty and security of the person (Article 9), the liberty of movement (Article 12), the right to a hearing prior to incarceration (Article 14) and others are being violated. These rights are monitored by the Human Rights Commission of the United Nations. The allegations of torture, abduction and elimination of Tamil youths within the camp are routine and needs to be investigated. The situation involves the violation of several other principles of human rights and humanitarian law.

The Advisory Committee urges the International Community to use all means at its disposal, including but not limited to, the denial of GSP Plus for Sri Lanka, the withholding of further installments of the \$2.6 billion IMF loan, and the investigations of war crimes committed by the Sri Lankan Government, to end these violations of Human Rights and Humanitarian norms.

More urgently, the International Community should secure the release of all Tamils civilians being held prisoner and to ensure all Tamils have the right and freedom to resettle in their homes. The success or failure of the measures in international law that have been adopted to protect civilians in times of crisis depends very much on how the International Community is able to intervene to exercise its responsibility to protect the Tamil civilians in the internment camps in Sri Lanka and ensure their freedom.

Continued from page 08  
committee that is to be formed to work towards the declaration of the government in exile of Tamil Eelam.

Once declared, the transnational government of Tamil Eelam will enjoy all and

every facility that is recognized under international law for a government in exile.

It is imperative for the Tamils to have a clear understanding of the difference between a transnational government and a government in exile.

The following Table explains the difference between the two concepts:	
<b>Government in Exile</b> Governments in exile have to be hosd by a overeign state	<b>Transnational Government</b> Transnational government does not require a sovereign state to host
become a party to a bilateral or intern tion-al treaty	Can Can amend or revise its own constitu-tion
Can amend or revise its own constitution	Can become a party to a bilateral or inter-national treaty only when hosted
Can maintain military forces	Can maintain military forces only when hosted
retaining (or “newly obtaining”) diplomat-ic recognition by sovereign states	Can retain (or “newly obtain”) diplomatic recognition by sovereign states only when hosted by a sovereign state
Can issue identity cards	Can issue identity cards
Can allow the formation of new political parties	Can allow the formation of new political parties - This act to be effective it is better to exercise it after being hosted by a sover-eign state.
Can institute democratic reforms to the subjects under its authority.	Can institute democratic reforms to the subjects under its authority.
Can hold elections	Can hold elections
Can allow for direct (or more broadly-based) elections of its government officers, etc.	Can allow for direct (or more broadly-based) elections of its government officers, etc - But international law will only recog-nize such actions only after it is hosted by a sovereign state.

A clear understanding of the concept and the table above will enable every Tamil not only to get involved in this process but also to motivate and mobilize other fellow Tamils.

Now that the Tamils have taken democracy as their path in marching towards the establishment of a sovereign state of Tamil Eelam, it should be noted that every force against Tamil Eelam will work around the clock to destroy the formation of such a gov-ernment.

It is our duty as Tamils to take this fact into consideration and stand united in support of Mr.Pathmanathan and his team to form this government.

## Thol Thirumalavan among the Indian group visiting Sri Lanka

Indian news informed, Viduthalai Siruthaigal Party Leader Thol Thirumalavan is among the Indian Par-liament Group visiting Sri Lanka. The group would be on five days visit to Sri lanka and would arrive tomorrow. . They are proposed to be in SriLanka till 14th.

The team would journey to Northern camps to ob-serve the activities and to meet the hierarchies was stated. Information state, they would visit upcoun-try areas, and observe the localities. The Indian team would consist of Indian Rajya Saba member Sutharshan Nachchiyappan, Lok Saba members A.S.V.Cittan, S.Alagiri and J.M.Aron Razeed from Congress party , T.K.S.Ilankovan, Helan Davidson representing the Diravida Munnetra Kalagam, the Lok Saba parliament member Leader A.K.S.Vijayan too would accompany in the Sri Lankan visit.

## Massive violence would occur if displaced people are continuously detained. Obama Administration

American President Barak Obama’s adminis-tration had insisted, by discussing with all the po-litical and ethnic groups a perfect solution should be submitted to the Tamils. Obama Administration General Relationship Deputy Secretary P.J.Karoli made this statement.

He warned, if displaced people are not released and continue to be detained, massive violence would erupt. Meanwhile the American State Sec-retary Hilary Clinton, had explained regarding Sri Lankan opinion.

Hilary Clinton had informed during the past period in Sri Lanka, sexual abuses towards women were used as war weapons and in this regard a written explanation letter was forwarded previ-ously by American State Department Envoy Melan Werweer to Sri Lankan Foreign Affairs Minister. On this context, Sri Lanka government had further sent a letter was mentioned by him.



## Tamils facing.... Continued from page 07

Senator argued, describing them as “not economic refugees” but “rather govern-ment servants, teachers and farmers. All they want is to go home”.

“International pressure is being stifled in the United Nations and else-where” Cohen highlighted, describ-ing China's opposition to censure Sri Lanka at the Security council during the height of the onslaught as evidence “that the machinery of the United Na-tions has been emasculated by China's veto as China considers Sri Lanka is in its sphere of influence” before slam-

ming Beijing’s promotion of non-in-terference with national sovereignty as “convenient”.

Acknowledging close 'cricket-ing ties' between the two nations, the Senator urged the Australian cricket fraternity to speak up on the imminent humanitarian disaster in the camps to raise public awareness of the situation, stating that “cricketers as ambassadors for a sense of fair play and peace could save hundreds of thousands from de-spair and death”.

(courtesy- tamil net.)





# பிரித்தானிய தமிழர் பேரவை

## சென்ற இதழ் தொடர்ச்சி

(6) ஒருமைப்பாட்டுக் குழு (Solidarity Group) இங்கு தமிழ் மக்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக இருப்பதால் தனித்து எம்மக்கள் அதிகார பீடங்களின் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வருவது கடினம். எனவே பிரித்தானிய மக்களையும் அமைப்புக்களையும் நட்புச் சக்திகளாக மாற்றித் தமிழீழ மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கு அவர்கள் மூலம் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அதிகார பீடங்கள் கொள்கை வகுப்பாளர்கள் மீதும் செல்வாக்கு செலுத்த வைக்க வேண்டும். அத்தோடு உலகப் பரப்பெங்கும் ஒடுக்கப்படும் மக்கள் அமைப்புக்களோடு பொது வேலைத் திட்ட அடிப்படையில் ஒருமைப்பாடு ஏற்படுத்தப்படும்.

(7) சட்டக்குழு (Legal Team) நாம் முன்னெடுக்கின்ற எல்லா முயற்சிகளும் சட்டத்துக்கு முரண்படாத வகையில் அமைவதனை இக்குழு உறுதிப்படுத்தும். எமது போராட்ட முன்னெடுப்புக்களின் போது ஏற்படக் கூடிய சட்டச் சிக்கல்களை எதிர் கொண்டு தீர்வு காண்பது இந் நாட்டு அல்லது சர்வதேச மன்றங்களில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை விடிவங்களை எடுத்துச் சென்று (Genocide, War Crimes) நீதி கோருவது. அதற்கு தேவையான திறன், அநுபவம், ஈடுபாடு உள்ளவர்களை கண்டறிந்து உள்வாங்கி செயற்படுவது.

(8) தமிழரல்லாத கல்விமான்களுக்கான குழு (Academic Activities) பல்கலைக் கழக மற்றும் உயர் ஆய்வு நிறுவனங்களில் உள்ள கல்விமான்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உரிய விடிவங்களுடாக அவர்களுக்கு எமது போராட்டத்தின் தர்க்க ரீதியான நியாயத்தை அறிய வைத்து அவர்களுக்கூடாக இந்த நாட்டு மக்களையும் கொள்கை வகுப்பாளர்கள் மீதும் செல்வாக்கு செலுத்துதல்.

(9) இன அழிப்பை வெளிக் கொணரும் குழு (Genocide Team) இதுவும் எமது அரசியல் வேலைத் திட்டத்தில் ஒரு முக்கிய செயற்பாடாக அமையும். 61 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இனப்படுகொலையை நிரூபிக்கும் முகமாகவும் அதனை இந்த உலகம் ஏற்றுக் கொள்ள வைக்குமுகமாகவும் இக்குழுவின் செயற்பாடு அமையயும். இந்தக் குழுவிலும் தகைமைசார் வல்லுநர்கள் பலர் சேர்ந்தியங்க வேண்டும். இனப்படுகொலையை நிறுவுவதற்கான ஆதாரங்களை திரட்டுதல்து

அதனை நிரூபிக்கும் வகையிலான வெளியீடுகளை கச்சிதமாக வெளிக் கொண்டு வருதல், இனப்படுகொலையை வெளிப்படுத்தும் கண்காட்சிகளை தொகுதிகள் தோறும் நடாத்தி தமிழர் அல்லாதவர்களின் ஆதரவினைப் பெறுதல்து இனப்படுகொலையினை வெளிப்படுத்தும் இணையத் தளத்தினை உருவாக்கி அதனை கையாளுதல். இனப்படுகொலைக்கு முகங்கொடுத்த ஏனைய சமூகங்களோடு இணைந்து செயற்படுதல்து இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அணுகி அவர்களின் ஆதரவினை வென்றெடுத்தல் போன்ற செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்ளப்படும்.

(10) சமூகக் கட்டுமானங்களுக்கான

குழு (Socio Economic Development) பிரித்தானியாவில் எமது மக்களை சமூக பொருண்மிய ரீதியாக மேம்பாட்டையச் செய்து வலிமைமிக்க சமூகமாக தொழில்இ கல்விஇ பண்பாடுஇ உடல்வளம் போன்ற இன்னோரன்ன விடயங்களில் வளர்த்தெடுப்பதற்கான செயற்பாடுகளை உருவாக்குதல். அதற்கு தேவையான நிறுவனக் கட்டமைப்புக்களை உருவாக்குதல். எமது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்தல்.

இதன் மூலம் ஒரு அறிவுசார் சமூகத்தைக் (Knowledge based Society) கட்டியெழுப்புதல். தமிழர் பேரவை.

(11) புனர்வாழ்வு (தேசம்)நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையால் உளவியல் பாதிப்புக்குள்ளாகி முகாம் களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் எமது மக்களின் அவல நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் இலாபமடைய பேரினவாதிகளும் சில தமிழ்க் குழுக்களும் முயற்சி செய்கின்றனர். இந்த நிலையில் எமது மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதற்கு தேவையான மார்க்கங்களையும் வழி வகைகளையும் கண்டறிந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகவும் அரசியல் தேவையாகவும் மாறியுள்ளது. அமைப்போடு சம்பந்தப்பட்ட புனர்வாழ்வு நிறுவனங்கள் நேரடியாக இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதால் அதனை கருத்திலே கொண்டு எமது புனர்வாழ்வு செயற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

(12) அபிவிருத்தி (தேசம்) அபிவிருத்தி என்ற பெயரில் சிறீலங்கா அரசாங்கம் தமிழீழப் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் தனது நாசகார திட்டங்களான விவசாயம்இ கைத்தொழில், இராணுவக் குடியேற்றங்கள் மற்றும் குறிப்பாக எண்ணெய் அகழ்வுசார் குடியேற்றத் திட்டங்களை உருவாக்குவார்கள். அதனை நாங்கள் நேரடியாக தடுத்து நிறுத்துவது கடினமாக இருக்கும். வெளிநாடுகளில் அதற்கான மாற்று நடவடிக்கைகளை அபிவிருத்தி என்ற பெயரில் நாங்கள் வெளிநாட்டு அரசுகள் நிறுவனங்கள் மூலம் எடுத்தால் மட்டுமே தற்போதைய நிலையில் அதனை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்த முடியும். அபிவிருத்தி என்ற பெயரில் நடக்கவிருக்கும் சிங்கள மயமாக்கலை ஊடகம் மற்றும் சூழல் பாதுகாப்பு குழுக்கள் கல்விமான்கள் ஊடாக கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தவதன் மூலம் வெளிநாடுகளும் சிங்கள அரசுக்கு உடந்தையாவதை முமந்த வரை குறைக்கவேண்டும். அத்தோடு

எதிர்காலத்தில் உருவாகவிருக்கும் தமிழீழ தேசத்துக்கான நடுத்தர மற்றும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களையும் அதற்கான மூலோபாயத்தையும் வகுக்க வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில் ஏராளமான கல்விமான்கள்து புலமைசார் தொழில் புரிவோர்இ தொழில் முனைவோர்இ இளையோர் ஆகியோரை எதிர்காலம் பற்றி நம்பிக்கையூட்டி எமது கட்டுமானங்களில் இணைக்கக் கூடியதாக இருக்கும்.

(13) இளையோர் (Youth Section) அரசியல் வேலைத் திட்டங்களில் இளையோரின் பங்களிப்பு மிக அவசியமானது. அரசியல் வேலைத்

திட்டங்களை தமது சக இளையவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் பாடசாலைகளிலே

பல்கலைக்கழகங்களிலே தமிழர் அல்லாத தமது நண்பர்களிடையே அதனை கொண்டு செல்வதற்கும் இளையவர்களின் பங்களிப்பு மிக அவசியமானது. அத்தோடு இந்த நாடுகளின் மொழி வளம்இ அவர்களை அவர்களின் முறைகளிலேயே கையாளும் பாங்குஇ ஒவ்வொரு செயற்பாடுகளிலும் அவர்களுக்கிருக்கும் ஆளுமை, எடுத்த காரியங்களில் காட்டும் பற்றுறுதி என்பன அரசியலில் அவர்கள் வகிக்க வேண்டிய பங்கிற்கு சான்று. எங்கள் எல்லா அரசியல் வேலைத் திட்டங்களிலும் சரியான மனப்பக்குவமுடைய இளையவர்களையும் உள்ளடக்கி அவர்களுக்கான அரசியல் அநுபவத்தையும் பக்குவத்தையும் திறனையும் வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும்.

(14) பெண்கள் (Women Section) பிரித்தானியாவில் ஏராளமான பெண்கள் அமைப்புக்கள் உள்ளதாலும் பெண்ணுரிமைகள் சம்பந்தமான பிரச்சனைகள் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாலும் அந்தப் பெண்கள் அமைப்புக்களை வென்றெடுப்பதற்கும் எமது நாட்டில் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளை இவர்கள் மூலமாக வெளிக் கொண்டு வருவதற்கும் இப்பிரிவு அவசியமானது. அந்தந்த நாட்டிலுள்ள தமிழ்ப் பெண்களை முடிந்தவரை உள்வாங்கி எமது அரசியல் வேலைத் திட்டங்களில் அவர்களை வளர்த்தெடுத்து இயலுமான வரை பொறுப்புக்களை கையளிப்பது.

(15) நிதி (Finance) மேற்குறிப்பிட்ட அத்தனை செயற்திட்டங்களையும் நடைமுறைப் படுத்துவதற்கான நிதிப்பலம் எம்மிடம் இருக்க வேண்டியது மிக அவசியமானதாகும். அங்கத்தவர்களிடம் வருட மற்றும் ஆயுட்கால சந்தாக்கள்மூலமாகவும் பரப்புரைகளுக்கான வெளியீடுகளை விற்பதன் ஊடாக கிடைக்கும் இலாபத்தின் ஊடாகவும்

மேலும் வருமானம் தரக் கூடிய செயற்திட்டங்களை மேற்கொள்வதன் ஊடாகவும் இந்த நிதிப் பலத்தினை

பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு எமது செயற்திட்டங்கள் சம்பந்தமான பாதிடுகளை மேற்கொள்வதும்

கணக்குப் பதிவுகளை ஒழுங்காகப் பேணுவதும் இப்பிரிவின் முக்கிய செயற்பாடாகும்.

அரசியல் வேலைத் திட்டம் - பிரித்தானியா பிரித்தானியத் தமிழர் பேரவை மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அடிப்படையானவை-பிரித்தானிய சட்டத்துக்கு உட்பட்டு எமது வேலைத் திட்டங்கள் அமைவது மிகப் பிரதானமானது. சட்டத்துக்கு புறம்பாக நாம் செயற்படுமிடத்து பெரும்பான்மையான எமது மக்கள் இந்த அமைப்புக்குள் வராமல் வெளியே நிற்பார்கள். எமது அமைப்பு சட்டத்துக்கு புறம்பான அமைப்பாக செயற்பட்டால் வதியும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள்இ அமைப்புக்கள்இ மக்கள் பிரதிநிதிகள் எங்களோடு தொடர்பு கொண்டு சேர்ந்தியங்க விரும்ப மாட்டார்கள். அத்தோடு சட்டரீதியாக நாம் செயற்படாதவிடத்து அதிகார பீடத்தினர் மற்றும் கொள்கை

வகுப்பாளர்களோடு நாம் தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்தி அவர்களை வென்றெடுக்கும் பணி மிகக் கடினமானதாகவோ அன்றேல் சாத்தியமில்லாததாகவோ இருக்கும். - சோர்ந்து போயும் நம்பிக்கை இழந்தும் உற்சாகம் குன்றியும் போயுள்ள எமது மக்களின் மனங்களை கவனமாக வென்றெடுக்க வேண்டியுள்ளது. மக்களை குழப்பும் பல்வேறு முயற்சிகள் சகல பக்கத்தாலும் நடக்கிறது. எங்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் நம்பிக்கையுள்ளவர்களாவும் ஆனால் அணுகு முறைகளில் கருத்து முரண்பாடு கொண்டவர்களாகவும் உள்ளவர்களை ஒரு பொது வேலைத் திட்ட அடிப்படையில் இணைத்து வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அரசாங்கப் பக்கம் சாயக் கூடிய வாய்ப்பு முன்பை விட இப்போது அதிகம். - முன்பை விடவும் நேர்த்தியான மக்கள் தொடர்பை நாம் கொண்டிருத்தல் வேண்டும். மக்கள் கருத்துக்களை எவ்வித தயக்கமுமின்றி முன்வைப்பதை ஊக்குவித்து கலந்துரையாடல்களை நடாத்தி அதனுடாக

கருத்தொருமிப்பை ஏற்படுத்துதல் மிகமிக அவசியம். மாற்றுக் கருத்துக்களை தர்க்க ரீதியாகவும்

நியாயபூர்வமாகவும் வென்றெடுக்க வேண்டுமே ஒழிய அதனை அடித்து மடக்கக் கூடாது. மக்களை

அரவணைத்துச் செல்லக் கூடிய மக்களால் நேசிக்கப்படக் கூடியவர்களே மக்களுக்கான அரசியல் பணியைச் செய்ய வேண்டும். இதற்குப் பொருத்த மிலலாதவர்கள் வேறு பணிக்கு மாற்றப்பட வேண்டும். அரசியல் பணி செய்பவர்களில் இவ்வாறான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களை பின்னெடுத்து உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டே மீளவும் பணிக்கு அனுப்ப வேண்டும். - அரசியல் வேலைத் திட்டங்கள் பல்வேறு பிரிவுகளுக்கூடாக வெவ்வேறு திசைகளில் இழுபடாமல் ஒரே ஒருங்கிணைப்பின் கீழ் உள்வாங்கப்பட்டு வேலைத் திட்டங்கள் பாதிக்கப்படாமல் ஒழுங்கு படுத்தப்படல் வேண்டும்.

இந்த அரசியல் வேலைத் திட்டங்களை நிறுவன ரீதியாக கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக கையாண்ட வகையில் அது சம்பந்தமான அநுபவம்இ பட்டறிவும், அதிலே நாங்கள் கண்ட குறை நிறைகள், செய்யாமல் விட்டவைகள், எமது வேலைத் திட்டங்கள் சம்பந்தமாக நாம் நிகழ்த்திய கலந்துரையாடல்களில் கிடைத்த அபிப்பிராயங்கள், ஆலோசனைகள் மக்களிடமிருந்து கிடைத்த பின்னூட்டங்கள் (Feed Back) எல்லாம் நாங்கள் முன்னெடுக்க உள்ள அரசியல் வேலைத் திட்டங்களை செழுமைப்படுத்த உதவும்.

பிரித்தானிய தமிழர் பேரவையினராகிய நாங்கள் புலம்பெயர் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களின் ஒத்துணைப்போடு தமிழ் தேசியம் நோக்கிய இந்த பயணத்தில்தில் சகல மக்களும் முழுமையாக கலந்து கொண்டு தேசத்தின் ஈடுபட வேண்டும்.

A  
C  
T

A CLASS TRANSPORTATION

\* Serving GTA Toronto & Sourrounding Area.

\* Fast Reliable Delivery

\* Same day & Rush Service

\* Hourly & Flat Rates Available.

We make your relocation move as stress free as possible

KANGEYAN OPERATOR

647-406-1081

123-1560 BRIMLEY RD, SCARBROUGH, ON.  
M1L 4L5



# பாலா

## சுப்பர் மார்க்கட்

மரக்கறி வகைகள்

பழ வகைகள்

உடன் மீன் வகைகள்

உடன் இறைச்சி வகைகள்



**BALA SUPERMARKET**  
1474 Queen St. W. Toronto, ON.,

**416-535-9450**

### நலமா....6ம் பக்கத்தொடர்ச்சி

போராளிகளால் தடுக்க இயலாமல் போனது உண்மைதான். உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒரு பக்கம் கை கோர்த்து நிற்க, தங்கள் மக்களைக் காக்க இயலாமல் போராளிகள் தோற்றது உண்மைதான். ஆனால் அந்த ஒரு உண்மை கடந்த காலத்தின் பல உண்மைகளை மறைத்து விடாது. எத்தனையோ ஆண்டு காலமாகத் தங்கள் மக்கள் மீது கொண்ட நேசத்தால் அவர்கள் செய்த தியாகங்கள் பொய்யாகிவிடாது. அந்தத் தியாகத்தின் பலனாய் அந்த மக்களுக்கு ஒரு கௌரவமான வாழ்வை அவர்கள் அளித்தது பொய்யாகி விடாது. அந்த காலத்தில்தான் உங்களைப் போன்றவர்கள் அம்மண்ணிற்குள் சென்று வர முடிந்தது. இன்று அதையே சாக்கிட்டு வதை முகாமில் நிற்கும் அவர்களை நோக்கி கணினி வழியாக (நிச்சயம் அவர்கள் வந்து பதில் சொல்ல இயலாது என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு) கை நீட்டி கேள்வி கேட்க முடிகிறது.

போர் நிறுத்தத்திற்கு தயார் என புலிகள் பல முறை அறிவித்தும், போர் நிறுத்தத்தைத் தவிர வேறெதையும் கோராமல் தமிழ்நாடு உட்பட உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் போராட்டங்கள் நடத்திய போதும் சிங்கள அரசோ அதற்கு உறுதுணையாய் நின்ற இந்திய அரசோ, உலக நாடுகளோ இவை எதற்கும் செவி மடுக்க மறுத்தன என்பதையும், சிங்கள அரசே தொடர்ந்து போரை நடத்தியது என்பதையும் முற்றிலுமாக மறைத்து, புலிகள், குறிப்பாக புலிகளின் தலைமை ஏதோ தன் இச்சைக்கேற்ப கட்டாயமாக போரைத் தொடர்ந்து நடத்தியதாக குற்றம் சாட்டுவது, உலகநிறந்த உண்மையை கோணி போட்டு மூட முயல்வதைப் போன்றதே.

உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்பது இல்லை. ஆனால் போருக்கு முன் நடுநிலைமை என்பது உண்டு. பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதே அது. உங்களைப் போன்றவர்களுக்கு மக்களின் பக்கம் நிற்பதைக் காட்டிலும் போராளிகளுக்கு எதிராக நிற்பதில்தானே ஆர்வம் அதிகமிருக்கிறது.

நினைவில் கொள்ளுங்கள். போராளிகள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல.

அம்மண்ணிலிருந்து, அம்மக்களிலிருந்து வந்தவர்கள். அம்மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்கள். அம்மக்களைக் காக்க இயலாமல் போனதில்.. உங்களுக்கும் எங்களையும் நம் அனைவரையும் விட வலியும் வேதனையும் அவர்களுக்கே அதிகம். பெற்ற குழந்தையைக் கண் முன் பறி கொடுத்துவிட்டு நிற்கும் தாயின் வேதனைக்கு நிகரானது அது. பெற்ற குழந்தையை காக்க முடியாமல் போன வேதனையில் மருகி நிற்பவர்களை, உங்கள் சொற்களால் ஏறி மிதிக்காதீர்கள். இந்த நிலையில் இருப்பவர்களை நோக்கி நலமா என்ற

கேள்வியிலேயே கெக்கலியிட்டு சிரிக்கும் உங்களின் 'நிறைந்த அன்பு' புலப்படுகிறது. அதிலும் எப்படி? உங்கள் சொற்களிலேயே சொல்வதானால், கால் வெட்டி வீசப்பட்டு வதை முகாமில் சிறையுண்டு இருப்பவரை நோக்கி, 'என்னாச்சு பார்த்தியா..? நீ யாரையெல்லாம் நம்பினாயோ அவர்களின் யோக்கியதை இதுதான் கண்டியா?' என்று கேட்கும் தொனி வக்கிரமாக இல்லை?

“பிரபாகரன் உயிர்த்தெழுவார்” என்ற அவரது 'பக்தர்களின்' நம்பிக்கை ஒரு பக்கம்

இருக்கட்டும். அவர் இறந்து விட்டார் என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும் நீங்கள் எந்த

அறிவியல் பூர்வமான ஆதாரத்தைக் கொண்டு சொல்கிறீர்கள்? ஏற்கெனவே மூன்று முறை அவரைக் கொன்று விட்டு, பின்னர் சிறிதும் வெட்கமின்றி, முன்னர் சொன்ன செய்திக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல், அவரின் பேட்டியையும் வெளியிட்டு காசாக்கி, இப்போது மீண்டும் கொன்றிருக்கும் ஊடகங்களில் வெளிவந்த படங்களை வைத்தா? உயிருடன் இருக்கிறார் என்பதை கேலிக்குள்ளாக்கும் உங்களுக்கு, சிங்கள அரசு வெளியிட்டப் படங்களை பகுத்தறிவின்பாற்பட்டு கேள்விக்குள்ளாக்கும் நேர்மை இல்லாது போனதேன்? நாளை பிரபாகரன் வெளிப்படையாக வரும் போதும் கூட, நிச்சயம் இப்போது செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு உங்களைப் போன்றவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. மாறாக.. இத்தனை நாள் அவர் எங்கிருந்தார்? ஏன் தலைமறை வானார்? என்று பல வகையான ஆருடங்களுடன் அதை வைத்தும் இப்படியான எழுத்துவணிகத்தைத்தான் நடத்துவீர்கள்.

மீண்டும் மீண்டும் புலிகளுக்கு அரசியல் தெரியாது என்று சொல்வதன் மூலம் உங்களைப் போன்றவர்கள் எதை நிலைநிறுத்த விரும்புகிறீர்கள்? 'அரசியல் நீக்கிய ஆயுதப் போராட்டம்' என்ற ஒன்று இருக்கவே முடியாது என்பதை அறியாதவரா நீங்கள்? அரசியல் நீக்கினால் அது வெறும் 'ரவு-டிமிசம்' தானே ஒழிய ஆயுதப் போராட்டம் அல்ல. எந்தவொரு போராட்டமும் ஓர் அரசியலின் பாற்பட்டே எழுகிறது என்ற அடிப்படையைக் கூட அறியாதவரா நீங்கள்?

அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் 'அரசியல்' என்பது என்ன?

'புலிகளை ஒழித்துக் கட்டிவிட்ட'.. 'புலிகளுக்குப் பின்னாள்' இந்த 100 நாட்களில் என்ன மாதிரியான அரசியல் முன் முயற்சிகளைச் சிங்கள அரசு எடுத்திருக்கிறது?

வெறுமனே ஒரு குழுவினரின் ஆயுதப் போராட்டம்தான் சிக்கல் எனில்.. அவர்களும் மக்களும் வேறு எனில்.. அந்த குழுவையும், அதன் தலைவரையும் அழித்து விட்டோம் என்று அறிவித்த பிறகு மக்களை அடைத்து வைக்க வேண்டிய அவசியம்

என்ன இருக்கிறது?

உங்களுக்குப் புரியாதது.. அல்லது நீங்கள் புரியாதது போல் நடிப்பதைச் சிங்கள அரசு புரிந்து வைத்திருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் உட்பட, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அது போராளிகளாகப் பார்க்கிறது. ஓர் அரசியலின் அடிப்படையில் கிளர்ந்தெழுந்த போராட்டமே அது என்பதை சிங்கள அரசு உணர்ந்திருக்கிறது. அதனால் தான் அவர்களின் போராட்ட உணர்வுகளை முற்றிலுமாக நசுக்கத் திட்டமிட்டுச் செயல்படுகிறது.

'புலிகளின் அரசியல் தோற்றி ருக்கிறது. அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை' என்று நீங்கள் குறிப்பிடும் அந்த தழ்ச்சி அரசியல் அவர்களுக்கு தெரியத்தான் இல்லை.

இந்தியாவையும் சிங்களத்தையும் போன்ற ஒரு தழ்ச்சி அரசியலை முன்னெடுக்காமல் ஒரு நேர்மையான போராட்டத்தையே அவர்கள் முன்னெடுத்ததன் விளைவுதான் இன்று நாம் காண்பது.

ஆக, நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நேர்மையற்ற தழ்ச்சி அரசியலை புலிகள் செய்திருக்க வேண்டும் என்பதைத்தானா?

சிங்கள அரசு சொல்வது போல் போர் முடிந்துவிடவில்லை. ஒரு தலைப் பட்சமான போர் இன்னமும் நடந்து கொண்டதானிருக்கிறது என்பதற்கு இலங்கை அரசின் 'நலன்புரி' முகாம்களில் தினமும் செத்து விழுந்து கொண்டிருக்கும் மக்களை சாட்சி. சொந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக ஓர் இனமே சிறைபடுத்தப்பட்டிருப்பது வரலாறு கண்டறியா கொடுமை. 'இது ஓர் இனப்படுகொலை அல்ல. இரு தரப்பினருக்கிடையே நடந்த போர்' என்று கூசாமல் சொல்பவர்கள், இந்த முகாம்களில் ஏன் ஒரு சிங்களர் கூட இல்லை என்பதற்கு பதில் சொல்ல முற்படுவதில்லை. இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களை ஒட்டுமொத்தமாக முகாம் என்ற பெயரில் சிறையிலடைத்துவிட்டு மற்றொரு இனம் அதிகாரத்தில் இருந்து கொண்டு நிருவாகத்தை நடத்துகிறது எனில் அதற்கு பெயர் என்ன? அப்படியான நிருவாகத்தில் இந்த மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருந்துவிட முடியும்? 'புலிகளால்தான் இந்த நிலை' என்று கூக்குரல் இடுபவர்கள், புலிகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடந்த இனக் கலவரங்களுக்கும் அதில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் யாரை பொறுப்பாக்குவார்கள்? எதற்கு எதிர்வினை எது என்ற வரலாற்றையே மாற்றிச் சொல்கிற உரிமையை இவர்களுக்கு யார் தந்தது?

புலிகள் தங்கள் மக்களை பாதுகாக்க தங்கள் மண்ணைக் காக்கும் போரை மட்டுமே நடத்தினார்களே ஒழிய, மிகுந்த பலம் பொருந்திய காலக்கட்டத்தில் கூட எல்லா மீறிச் சென்று சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தவோ சிங்களர் வாழும் மண்ணை

ஆக்கிரமிக்கவோ முற்பட்டதே கிடையாது என்பதே வரலாற்று உண்மை. அப்படி தமிழ் மக்களை காத்து வந்த புலிகளும் இல்லாத நிலையில் சிங்கள அதிகாரத்தின் கீழ் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு யார் உறுதி அளிப்பது?

இன்று (26-8-2009) வெளியான ஒளிப்படங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் தமிழ் இளைஞர்களை நிருவாணப்படுத்திச் சுட்டுக் கொல்லும் காட்சிகளைக் கண்டது போல் இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு இன்றைய கொடூரங்கள் வெளிவரக்கூடும். அனைத்தையும் இழந்து அதிகாரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் இம்மக்கள் மீது ஏவப்படும் உளவியல், உடல் மற்றும் பாலியல் ரீதி யான வன்முறைகளை 'ஒரு தலைப்பட்சமான போர்' என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? நடந்து கொண்டிருக்கும் இந்த ஒரு தலைப்பட்சமான போரை குறித்த கேள்விகளை விட்டுவிட்டு, நடந்து முடிந்தவற்றிற்கு போராளிகளை பொறுப்பாக்குவதில் நீங்கள் தீவிரம் காட்டுவதேன்? உலகுக்கெல்லாம் மனித நேயம் பேசிக் கொண்டு, காசுக்காவோ கலை தாகத்திற்காகவோ என்கொண்டர் ஸ்பெ'லிஸ்டுகளுடன் சேர்ந்து படம் பண்ணும் உங்கள் அளவிற்கு அன்புள்ளவர்களாக அவர்கள் இல்லாமல் போகலாம். உலகிலேயே சுபிட்சமான இடம் மாணிக் பார்த்தான் என்று கூசாமல் எழுதும் 'இந்து' இதழைப் போன்ற நேர்த்தியானவர்கள் இவ்வுலகில் இல்லை என்று கருதும் நடுநிலைமை எனக்கில்லாமல் போகலாம். அல்லது நடுநிலைமையாளராகவும் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் காட்டிக் கொள்வதற்காக இந்தியாவையும் தமிழகத்தின் அரசியல் கட்சிகளையும் சாரும் நாடகத்தை ஒரு புறம் நடத்திக் கொண்டே, நுட்பமான சொற்களால் நஞ்சை நுழைக்கும் திறன் எனக்கு இல்லாமல் போகலாம். ('இந்திய அமைதிப்படையின் கொடுமைகளால் போராளியானதாகச் சொன்னீர்கள் தமிழினி, நான் உங்களைச் சந்தித்த அதே கிளிநொச்சி நகரைப் புதுப்பிக்க இப்போது இந்தியா உதவி செய்யவிருக்கிற தகவல் உங்களுக்குத் தெரியுமா?' - இந்த வரிகளில் உங்களின் இந்த இரட்டை நிலைப்பாடு தன்னையும் அறியாது வெளிப்பட்டுள்ளதே.) ஆனாலும், உங்களிடம் கேட்பதற்கு எனக்கு ஒன்று உள்ளது. உரிமைகள் அனைத்தையும் இழந்த நிலையிலும், சுயமரியாதையான ஒரு வாழ்விற்காக நித்தமும் போராடிக் கொண்டிருக்கும் அந்த எளிய மக்களிடம் உங்கள் திறனைக் காட்டி நோக்காதீர்கள். அவர்கள் விடுதலைக்கு ஏதேனும் செய்ய இயலுமாயின் செய்யுங்கள். இயலாதெனில் இடையூறாவது செய்யாதிருங்கள். நியாயமான உரிமைகளுக்கான அவர்களின் போராட்டம் அவை கிடைக்கும் வரை ஓயப் போவதில்லை. அடக்குமுறைகளாலேயே ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியாது என்கிற போது அவதூறுகள் என்ன செய்து விடும்?

தோழமையுடன் பூங்குழலி

**WIND STAR**  
**AUTO COLLISION**

In Business  
Since 1975  
**RANJAN**

Body Work, Painting & Mechanical Repairs  
Specialist in Insurance Claims  
Unibody Frame Straightening  
Using Guy Chart S.A.M Mig Welder

50 A Howden Road  
Scarborough, Ontario  
M1R 3E4

Tel: 416-757-8676  
416-757-7599  
Fax: 416-757-0598  
After Hours: 416-564-9796



**HomeLife/Realty Inc., Brokerage**  
Independently Owned & Operated

**Vijie A. Kathirkamanathan**  
Sales Representative  
Direct : 416-523-4567

Bus : 416-491-4002

Fax : 416-756-1267

Email : vijiekathir@aoi.com

75 The Donway West, Suite 708, Toronto, Ont. M3C 2E9





# A1 TASTY RESTAURANT

**தீங்கள்**

இடியப்பம்  
மிக்ஸ்

**\$1.99**

**செவ்வாய்**

5 தோசை  
அல்லது  
5 இட்லி

**\$1.99**

**புதன்**

கொத்து  
ரொட்டி

**\$3.99**

**வியாழன்**

சிங்கப்பூர் நுாடில்

**\$3.99**

புட்டுமிக்ஸ்

**\$3.99**

**வெள்ளி**

1 சோடி பால்  
அப்பம்

**\$0.99**

வாழை இலை  
மரக்கறி சாப்பாடு

**\$4.99**

**சனி**

புரியாணி  
கோழி, ஆடு

**\$3.99**

கூழ்

**\$2.99**

**ஞாயிறு**  
கூழ்

**\$3.99**

வாழை இலை சாப்பாடு  
ஆடு, கோழி, றால்,  
கணவாய்

**\$4.99**

2633 Eglinton Ave.E, Scarborough.

**Tel: 416-269-4040**

## சூரியா அலங்காரம்

பூமணவறை, முத்துமணவறை, முத்துச்சப்பறம், மற்றும் பூப்பனித நீராட்டு விழா, மணப்பெண் அலங்காரம் மற்றும் DJ சேவையும் மிசு சிற்பாக செய்து தரப்படும்.



**Tel: 416-388-9904**

**416-587-3982**

Email: [tharma\\_soori@hotmail.com](mailto:tharma_soori@hotmail.com)

[www.sooriyadecorations.com](http://www.sooriyadecorations.com)



## “எங்களை விடுவியுங்கள் இல்லையேல் நாங்கள் இங்கு-”

### -இறுக்கப் போகிறோம்-

மெனிக் பார்ம் முகாம் எங்கிலும் எங்களை விடுவியுங்கள் என்ற பரிதாபக்ரூரே கேட்கிறது என, பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக்டொஸ்டருடன் அங்கு விஜயம் மேற்கொண்ட பி.பி.சி.செய்தியாளர் சார்ள்ஸ் ஹவிலாண்ட் தெரிவித்துள்ளார்.

“குடிப்பதற்கு அல்லது குளிப்பதற்கு நீர் இல்லை. நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம்” என தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். அரசு இந்தப் பிரச்சினைகளைத் தீவிரமாக எடுக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர் எனத் தெரிவித்துள்ள பி.பி.சி செய்தியாளர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

முகாமின் உட்கட்டமைப்பு குறித்து நெருக்கமாக அவதானிப்பதற்கு பி.பி.சிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு இதுவாகும். மெனிக் பார்மில் உள்ள வலயங்களில், வலயம் 2 அதிகளவு சன நெரிசல் கொண்டது. இங்கு தொடர்கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்தில் வெள்ளத்தைத் தடுப்பதற்கு இது உதவும் என அரசு தெரிவிக்கின்றது. உள் வீதிகளில் சிறிய கடைகளைக்

காண முடிகின்றது. முகாமில் உள்ளவர்கள் சிறிதளவுபணம் சம்பாதிப்பதற்கு கிடைத்த சிறிய வாய்ப்பே இந்தக் கடைகள். நிலக்கண்ணி வெடிகள் உள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் முகாமில் உள்ளவர்களுடன் நாம் உரையாடிய “ஐந்து” நிமிடங்கள் மிகவும் வேதனையளிப்பனவாக அமைந்தன. 15 தடவைகள் இடம்பெயர்ந்தோம் பெண்ணொருவர் எமது காரின் கண்ணாடி ஊடாகப் பேச ஆரம்பித்தார். பின்னர் ஒவ்வொரு வராகத் தமது நம்பிக்கையற்ற கதைகளைத் தமிழில் தெரிவித்தனர். ஒவ்வொருவரும் ஒலிவாங்கியில் பேச விரும்பினர்.

எனினும் அவர்களிடம் கேள்வி கேட்பதற்கோ அல்லது அவர்களுடைய குடும்பங்கள் பற்றி விசாரிக்கவோ அவகாசம் இருக்கவில்லை. கடந்த மூன்று வருட காலப்பகுதியில் தாங்கள் 15 தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் தற்போது 24 பேருடன் கூடாமொன்றில் வாழ்கின்றனர் என்றும் பெண்ணொருவர் தெரிவித்தார்.

இப்படி எவ்வாறு வாழ்வது என்பது

எனக்குத் தெரியாது. எம்மை இதைவிடச் சிறந்த இடத்துக்கோ அல்லது எமது வீடுகளுக்கோ தயவு செய்து திருப்பி அனுப்புங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்தார். எம்மால் அவர்களை எப்படியாவது வீடுகளுக்கு திருப்பி அனுப்ப முடியும் என்ற பரந்துபட்ட கருத்து அவர்களிடம் காணப்பட்டது.

அது இயலாது என்று அறிந்து நம்பிக்கையின்மையால் எழுந்த கதறலாகக் காணப்பட்டது. எதுவுமே இடம்பெறாததால் நாங்கள் வேதனையடைந்துள்ளோம். கல்வி கற்கும் குழந்தைகளுக்குக்கூட எதுவும் இல்லை. பென்சில், பேனா, புத்தகம் எதுவுமில்லை என்றும் குடிதண்ணீரோ குளிப்பதற்கு நீரோ இல்லை.

நாங்கள் இங்கேயே மரணிக்கப் போகிறோம் என அவர்கள் தெரிவித்தனர். தமக்கு வழங்கப்படும் உணவை அனைவரும் காண்பித்தனர். சமைப்பதற்கு பானைகள் கூட இல்லை பருப்பு, அரிசி, கோதுமை மா, சீனி மாத்திரம் உரிய உணவாக அமையாது என்றனர்.

உணவு சமைப்பதற்குப் பானைகளோ நீர் அருந்துவதற்கு கோப்பைகளோ இல்லை என்றும் சுட்டிக்காட்டினர். கூடாரங்களில் தொடர்ந்து தங்கியிருப்பதால் பலர் நோய்க்குப் பலியாகின்றனர் என பெண் ஒருவர் தெரிவித்தார். “இங்கு மிகவும் வெக்கையாக உள்ளது. அடைக்கப்பட்ட நிலையில் உள்ளோம். எம்மை வீடுகளுக்கு அனுப்புங்கள்” என அவர் கேட்டார்.

அந்த மக்கள் தாங்கள் குளிக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டி அது எருமைமாடுகள் வழமையாகக் குளிக்கும் பகுதி. அதில் மனிதர்கள் குளிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினர். பெண் ஒருவர் எங்களைத் தன்னுடைய கூடாரத்திற்கு வருமாறு அழைத்தார். அங்கு மிகவும் மெலிந்த நிலையில் தரையில் சுருண்டு படுத்திருந்த தனது கணவனைக் காண்பித்தார்.

நாம் ஏழு பேரும் இந்த ஒரேயொரு கூடாரத்தில் இருப்பது க்டம். உறங்குவதற்கு இடமில்லை என்றார் அவர். மூன்று நாள்களுக்கு 20 லீற்றர் தண்ணீர். எனது கணவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். மருத்துவமனையிலிருந்து விடுவிக் கப்பட்ட நிலையில் தற்போதே இங்கு தங்கியுள்ளார். நான் அவரை மருத்துவமனைகள் பலவற்றுக்கும் கொண்டு சென்றுள்ளேன். அங்கு கூட இடமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் நீர்க்குழாயிலிருந்து நீர் சேமிப்பதை நாம் பார்த்தோம். இந்த நீர் விநியோகத்தைக் கண்காணிக்கும் ஒருவர் மூன்று நாளைக்கு 20 லீற்றர் குடிதண்ணீர் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். இது போதுமானது அல்ல. சில வேளைகளில் குடிதண்ணீர் வழங்கும் லொறிகள் போதியளவு குடிதண்ணீரை வழங்குவதில்லை. இதன் காரணமாக மக்கள் வேறு இடங்களை நாடவேண்டியுள்ளனர் என்றார் அவர்.



ஈழத்தமிழரின் நிர்வாகத்தில்...

# Saffron Tree

## Fine Indian Cuisine

Lunch Buffet  
Over 35 Items

\$10.95

Dinner Buffet  
Over 35 Items

\$12.95



150 பேர் பாட்டி செய்வதற்கு  
வசதி செய்து கொடுக்கப்படும்

Free parking Mon. to Fri. (after 6pm)  
sat., Sun full lunch

Tel: 416.850.3179  
Fax: 647-7234019

Bay & Gerrard  
(Across from hospital for sick children)  
91 Gerrard St. W, Toronto. Ont., M5G 2A7



# பாதுகாப்பான மற்றும் செலகரியமான உறக்கம்



ஐம்பது வீதத்துக்கும்  
அதிகமான பணத்தை  
மீள்பெற ஒரு வாய்ப்பு



SOLUTIONS OF HOME SECURITY INC.



## பாதுகாப்பு

### How do Burglars Get into your home?

Statistics show that burglars enter homes using the following entrances,

- 2% from the 2nd floor
- 4% from the basement
- 6% using unlocked entrances
- 9% from the garage
- 22% from the back door
- 23% from the 1st floor windows
- 34% from the front door

E-mail: [info@quickhomesecurity.com](mailto:info@quickhomesecurity.com)  
Web: [www.quickhomesecurity.com](http://www.quickhomesecurity.com)

## சுத்தம்

### For all kind of Vacuums

- Central Vacuum Systems
- Commercial Vacuums
- Comfortable & easy to use Vacuums
- Clean hard-to-reach areas
- Great for pets and allergens
- Environmentally friendly products
- Less Energy and Resources
- Whole house cleaning convenience
- Central Vacuum Power Units
- Central Vacuum Yellow Jacket

**Contact Raman Appliances for all your Cleaning needs and enjoy the comfort of your home.**

**EUREKA®**  
Invented for the way you clean  
Authorized Dealers



## இதமான காலநிலை



### Gas Furnaces:

Every model in our Freedom® Furnaces family is designed to provide maximum heat for minimum fuel usage. The ultimate models even reduce temperature swings and short cycling.

### Oil Furnaces:

Our oil furnaces are durably constructed with only the finest materials and components. So you can rest easily and warmly. Freedom® 80 oil furnaces heat your home quickly and efficiently, even during the toughest winters.

### For all your Cooling Needs



Stay cool and save a comfortable amount of money with American Standard Air Conditioning's line of Allegiance® air conditioners. Our air conditioners range in efficiency from 13 to 18+ SEER - among the highest efficiency ratings in the industry.

Our Allegiance® family offers a wide range of comfort choices, plus exclusive state-of-the-art technology the quietly, meticulously and efficiently conditions your air. Get ready for a level of comfort you and your family may never have experienced before.

**American Standard**  
HEATING & AIR CONDITIONING  
Authorized Dealers



[www.raheatingcooling.com](http://www.raheatingcooling.com)

**Raman Appliances**

## Raman Chelliah

3021 Markham Rd. Unit 51, Scarborough ON. M1X 1L8

**Tel: 416.332.1989**

**Cel: 647.893.4414**

Fax: 416.332.4967

E-mail: [info@raheatingcooling.com](mailto:info@raheatingcooling.com)





# விழி தூங்கோம்!

தொடர்ந்து போராடுவோம்

PROTESTING AGAINST  
SRI LANKAN OPPRESSION



தொடர்கவனயீர்ப்பின்  
175வது நாள்  
மாபெரும் கவனயீர்ப்பு பேரணி  
Saturday Oct. 17<sup>th</sup>  
12PM to 7PM  
360 University Ave.  
Toronto  
416-418-1654  
<http://www.ctltnews.com>

CONTINUES PROTEST 175<sup>TH</sup> DAY

150 நாட்களாக வதைமுகாங்களில் வாடும்  
மக்களை விடுதலை செய்யக் கோரி மீண்டும் லண்டனில்

## மாபெரும் பேரணி

- ▶ மக்கள் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்
- ▶ தமிழ் மக்களைக் கொன்றொழித்த போர்க்குற்றவாளிகள் சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்

17  
OCT



ஆரம்பம்:  
Embankment

சனிக்விழை 17.10.09, நண்பகல் 12.00

அருகிலுள்ள நிலக்கிழ் தொடருந்து: Embankment, Temple

முடிவு:

Hyde Park

- ▶ 50,000 சிறுவர்கள் உட்பட 280,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் வதைமுகாங்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்
- ▶ இறுதிப்போரில் 20,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காணாமலும் போயுள்ளனர்.

இவற்றைத் தடுக்கவோ, தட்டிக் கேட்கவோ திராணியற்று தன் கடமையை  
செய்யத் தவறிய ஐ.நா. செயலர் பான் கி மூன் அவர்களை கண்டித்து  
மாபெரும் பேரணி



For further information please contact:  
020 8808 0465



## உண்மைக்காய் எழுவோம்

என்ற முடிக்கத்தான்  
எதிர்வரும் 24.10.2009 நிற்பகல் 15.00 மணிக்கு  
சுவின் மேன் நாடாளுமன்றம் முன்பாக  
ஈழ விடுதலைக்காய் ஸ்டூடென்ட்ஸ்  
கொள்ளும் தமிழ் இளைப்பாறுகள்



மாபெரும் திரும்புதலைய ஏற்படுத்தவோம் வளர்ந்து சிங்களம் இத் திட்டத்தில்  
எழுச்சியுடன் கலந்துகொள்ளுமா உரிமையுடன் அமைக்கிறார்கள் சுவின் தமிழ் இளைப்பாறு அமைதி  
தொடர்புக்கு : +41 78 897 44 45 +41 76 453 51 62

[www.tamiljugend.ch](http://www.tamiljugend.ch)  
[www.tyo.ch](http://www.tyo.ch)  
admin@tyo.ch

## பேரணி



‘நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,  
போராட்டமே எமது வாழ்கையாகவும்,  
வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது.’

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்

காலம் : 17.10.2009

நேரம் : 14H00

RER B : Port-Royal

Place Valhubert

( Gare d'Austerlitz : M10 M5 Rer C )

வதைமுகாங்களில் வாடும் எம் உறவுகளை விடுதலை செய்யுங்கள்

## முள்வேலியை அறுத்தெறிய ஒன்றாக கூடுங்கள் உறவுகளே.....

தாய் மண்ணில் செந்நெருங்குகின்ற சிந்தி வாய்மூடி வதைபட்டு  
வாழ்வின் வழிதிறவா எம் உறவுகளை மனதில் நிறுத்தி வளமான  
வாழ்வு வாழும் நாம் தமிழ்நாடு பெண்கள் எழுச்சி நாளில்  
உரிமைபுடன் கைகொடுப்போம் உறவுகளே!



காலம்: 10.10.09 14.00 மணி  
இடம்: ஓசில்லோவ் புகையிரத  
நிலையத்திற்கு முன்பாக

தமிழ் பெண்களின் கூட்டமைப்பு - பேரணி

சிங்கள இனவாத வெறியாளர்களாலும், சர்வதேச கூட்டுச் சதியாலும்  
அநியாயமாக கொன்றொழிக்கப்பட்ட எம் உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோமாக.



ஓக்டோபர் மாதத்தில்  
தமிழ் வீரவேள்வியில் தம்மை  
ஆகுதியாக்கிய  
மாபெரும் வீரர்களுக்கு  
வீர வணக்கங்கள்

